

திருக்குர் ஆனை முதலில் மனனம்
செய்தவர்

திருக்குர் ஆனின் முதல் விரிவுரையாளர்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَانَ كَانَ جِبْرِيلُ يَلْقَاهُ أَنْ يَنْزَلَ عَلَيْهِ فِي كُلِّ لَيْلَةٍ فِي رَمَضَانَ بَعْرَضٍ يَقْرَأُ عَلَيْهِ الْقُرْآنَ فَإِذَا لَقِيَهِ جِبْرِيلُ كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ. رَوَاهُ الْبُخَارِيُّ وَمُسْلِمٌ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ

ஹதீஸ்: நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் நல்ல காரியங்களுக்கு தர்மம் செய்வதில் மிகவும் தாராளமானவர்களாக (கொடையாளராக) இருந்தார்கள். ரமளான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் தம்மை ஜிப்ரயீல்(அலை) சந்தித்து குர்ஆனை ஒதிக்காட்டும் போது வேகமாக வீசும் காற்றை விட மிகவும் அதிகமான கொடையாளராக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்கள்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ

عن أبي هريرة رضي الله تعالى عنه قال: يُعْرَضُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى آلِهِ وَسَلَّمَ الْقُرْآنُ كُلَّ عَامٍ مَرَّةً فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَشْرًا وَاعْتَكَفَ عِشْرِينَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ. رواه البخاري ومسلم وابدواود و ابن ماجة.

ஒவ்வொரு வருடத்திலும் நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் ஒருமுறை ஒதிக்காட்டப்படும். அவர்கள் மறைந்த வருடத்தில் இருமுறை ஒதிக்காட்டப்பட்டது. ஒவ்வொரு வருடத்திலும் (ரமளான் மாதத்தில்) பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்கள் மறைந்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாலூத் மற்றும் இப்னுயாஜா

عن مسروق عن فاطمة رضي الله تعالى عنها أنها قالت: أسر إلي النبي صلى الله عليه وسلم أن جبرئيل كان يعارضني بالقرآن في كل سنة مرة. فعارضني العام مرتين ولا أراه إلا حضراً جلياً

“ஒவ்வொரு வருடத்திலும் ஒருமுறை எனக்கு ஜிப்ரயீல் குர்ஆனைக் கேட்டு படித்துக் கொடுப்பார்கள். இந்த வருடத்தில் எனக்கு இரண்டு முறை கேட்டு, படித்துக் கொடுத்தார்கள் என்னுடைய (உலக வாழ்வு

முடிவதற்குரிய) கெடுவந்துவிட்டது என நான் கருதுகிறேன்’ என்று என்னிடத்தில் நபி(ஸல்) அவர்கள் இரகசியமாகக் கூறினார்கள் என ஃபாத்திமா(ரலி) கூறினார்கள்.”

அறிவிப்பவர்: மஸ்ரூக்(ரலி)

நூல்: புகாரீ

நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் திருக்குர்ஆனை அருளியது மட்டுமன்றி, முந்தைய வேதங்களில் சுயநலவாதிகள் ஊடுருவிக் கெடுத்ததுபோன்று திருக்குர்ஆனைக் கெடுப்பதற்கு யார் முயன்றாலும், அம்முயற்சி வெற்றி பெறாமல் போவதற்கான ஏற்பாடுகளை இறைவனே செய்திருக்கிறான் என்பதை இந்நபிமொழிகளின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. திருக்குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்படவில்லை; இருபத்து மூன்று வருடகாலம் சிறிதுசிறிதாக அருளப்பட்டது. இதனால் அதனை உடனுக்குடன் எழுதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. நபி(ஸல்) அவர்கள் நபி என்ற முறையில் உடனுக்குடன் எழுதச் செய்து பாதுகாத்தார்கள். அத்துடன், எழுதத் தெரிந்த ஸஹாபிகள் பலரும் முழுமையான பகுதிகளையோ, தங்களுக்குத் தேவையான பகுதிகளையோ எழுதி, மனனமும் செய்து கொண்டனர். இதன் பயனாக நபி(ஸல்) அவர்களின் மறைவின்போது குர்ஆன் முழுமையாகவும், பகுதி பகுதிகளாகவும் எழுத்து வடிவில் இருந்தது. ஸஹாபிகளில் குர்ஆனை முழுமை

யாக மனனம் செய்த ஹாபிழ்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். குர்ஆன் ஷரீஃபில் ஏதேனும் ஒரு பகுதியைக் கூட மனனம் செய்யாத ஸஹாபி எவருமில்லை. இக்கால முஸ்லிம்களில் பெரும்பாலர் ஜவேனைத் தொழுகைகளை நிறைவேற்றாமல் வருஷ முஸல்லியாகவும், வார முஸல்லியாகவும், அடியுடன் தொழாதவர்களாகவும் இருப்பதுபோல் ஸஹாபிகள் இருக்கவில்லை. அவர்கள் யாவரும் ஜவேனையும் தொழுபவர்களாக இருந்தனர். ஆதலால் தங்களுடைய தொழுகைகளில் ஒதவேண்டிய அளவிற்கேனும் மனனஞ் செய்தவர்களாக இருந்தனர்.

لَا تَعْلَمُ لِسَانُكَ لِحْرُوكِ لِسَانِكَ لِحْجَلٍ بِهِ إِنَّا عَلَيْنَا جَمْعُهُ وَقُرْآنَهُ إِذْ
قُرْآنُهُ فَاتَّعَ قُرْآنُهُ ثُمَّ عَلَيْنَا بِهِ.

“(நபியே நீர்) அவசரப்பட்டு உம் நாளை அசைக்க வேண்டாம். அதனை ஒன்று சேர்ப்பதும் ஒதச் செய்வதும் நம் பொறுப்பு. அதனை நாம் ஒதி விட்டவுடன் அதனை ஒத நீர் தொடரலாம். பின்னர் அதனை விளக்குவது எம் பொறுப்பு” என்று இறைவன் கூறி இருப்பதன் மூலம் முழுமையாக நிறைவேறிவிட்டது.

ஜிப்ரயீல்(அலை) அவர்கள் வந்து நபி(ஸல்) அவர்களுக்கு வஹீயை அறிவிக்கும்போது, அதனை மனனம் செய்து கொள்ளும் நோக்கத்தில் நபி(ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அவர்களுடன் தொடர்ந்து ஒது

வார்கள். அவ்வாறு செய்யாமல், அமைதியாக இருந்து ஜிப்ரயீல்(அலை) அவர்கள் கூறுவதைக் கவனமுடன் செவிமடுக்க வேண்டும். திருக்குர்ஆனை உம்முடைய உள்ளத்தில் மனனமாக்கி ஒன்று சேர்த்து ஒதச் செய்வது எம் பொறுப்பாகும். எம்முடைய தூதர் ஜிப்ரயீல் ஒதி முடித்தவுடன் அவரைப் பின்பற்றி நீரும் ஒதும். இதற்குப் பின்னர் குர்ஆன் வசனங்களுக்குரிய விளக்கத்தை உமக்கறிவிப்பதும் எம்முடைய பொறுப்பு என்று இந்த வசனங்களின் மூலம் இறைவன் உணர்த்தியதற்கேற்ப நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை முழுமையாகப் பாடமிட்ட முதல் ஹாபிழாக இருந்தார்கள். திருக்குர்ஆனின் கருத்துக்களை முழுமையாக உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்திய முதல் விரிவுரையாளராகவும் இருந்தார்கள். எனவேதான் யாரும் தம் விருப்பம்போல் திருக்குர்ஆனுக்கு விரிவுரை செய்யலாகாது என்ற தடையுத்தரவு ஹதீஸ்கள் மூலம் விதிக்கப்பட்டுள்ளது.

مَنْ تَفَسَّرَ الْقُرْآنَ بِرَأْيِهِ فَلْيَبْرَأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

“திருக்குர்ஆனுக்குத் தம் விருப்பம்போல் விரிவுரை செய்கிறவர் நரகில் தம் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என்று நபிமொழியில் காணப்படுகிறது.

நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களின் மாணவர்களும் தொழர்களுமான ஸஹாபாக்கள் திருக்

குர்ஆனின் வசனங்களுக்குரிய கருத்துக்களை தாபியீன் களுக்கும், மற்றவர்களுக்கும் உணர்த்தியுள்ளார்கள். இவையாவும் நபிமொழித் தொகுப்புகளில் காணப்படுகின்றன. இதனைப் பின்பற்றியே திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் தங்களின் விரிவுரைகளுக்கு நபிமொழிகளை ஆதாரங்காட்டி எழுதி இருக்கிறார்கள். சில விரிவுரைகளில் வசனமும் அதற்கு விளக்கமாகவுள்ள நபிமொழிகளும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு - விரிவுரையாளரின் விளக்கம் எழுதப்படாமல் இருக்கிறது.

திருக்குர்ஆனுக்கு விளக்கம் எழுதும் இந்த முறை இன்றும் கூட ஸுன்னத் வல்ஜமா அத் அறிஞர்களால் கையாளப்படுகிறது; என்றாலும் சன்மார்க்க விரோதிகளான பிற மதத்தினர் முஸ்லிம்களைத் திசை திருப்பி விடுவதுடன் திருக்குர்ஆனின் மீது தங்கள் மதத்தாருக்கு ஆர்வம் உண்டாகி விடக் கூடாது என்பதை உள் நோக்கமாகக் கொண்டு தங்கள் விருப்பப்படி தத்தம் மொழிகளில் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்; இன்றும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அரபியைப் பயிலாமலும், அவ்வாறு பயின்ற பேரறிஞர்கள் தங்கள் தாய் மொழியில் எழுதி வெளியிட்டுள்ள விரிவுரைகளைப் பார்க்காமலும், பிற மொழிகளைக் கற்ற மார்க்க பக்தியும், மார்க்க ஊழியத்தில் விருப்பமும் உள்ள நம்மவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட மொழியில் விரிவுரைகளையும் மொழி பெயர்ப்பு

களையும் திருக்குர்ஆனை உணரவேண்டும் என்ற நோக்கத்தில் படித்து திசை தப்பிச் செல்வதுடன் தாங்களும் விரிவுரை நூல்களை தங்கள் தாய் மொழியிலோ தாங்கள் கற்றுக் கொண்ட மொழியிலோ எழுதி வெளியிடுகின்றனர். இவ்வாறு சன்மார்க்கத் தொண்டு செய்வதாக எண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். இது தவறு. ஆகவே, பெருமானார்(ஸல்) அவர்களுக்கு இறைவன் கூறிய குர்ஆன் விளக்கத்தை ஹதீஸ்களின் மூலம் நம்மவர் புரிந்து கொள்ள அவன் நல்லுதவி புரிவானாக - ஆமீன்

وإنا نزلنا الذكر وإنا له لحافظون

நிச்சயமாக நாம் தான் குர்ஆனை அருளினோம், நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம் என்று இறைவன் இவ்வசனத்தின் மூலம் அறிவித்ததற்கு ஏற்ப ஒவ்வொரு வருடத்திலும் ரமளான் மாதத்தில் ஜிப்ரயீல்(அலை) வந்து, அந்த வருடம் ரமளான் வரை அருளப்பட்ட வசனங்களையும் அத்தியாயங்களையும் வரிசைப்படி திரு நபி(ஸல்) அவர்களுக்கு ஒதிக்காட்டுவார்கள். பின்னர் திரு நபி(ஸல்) அவர்களை வரிசைப்படி ஒதச் செய்து செவியுற்று விட்டுச் செல்வார்கள்.

இவ்வாறு ஆண்டு தோறும் நிகழ்ந்தது. இறுதி வருடம் ரமளான் மாதத்தில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் திருக்குர்ஆனை இரண்டு முறை திருநபி(ஸல்) அவர்

களுக்கு ஒதிக்காட்டியவுடன் திருநபி(ஸல்) அவர்களையும் இரண்டு முறை ஓதச் செய்து செவியுற்று விட்டுச் சென்றார்கள். இவ்வாறு குர்ஆன் பாடம் சொல்லி, பாடம்கேட்கும் போது திருநபி(ஸல்) அவர்கள் பத்துநாட்கள் மஸ்ஜிதில் இஃதிகாப் இருப்பார்கள். கடைசி ஆண்டு இருமுறை பாடம் சொல்லி இருமுறை பாடம் கேட்டதால் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.

ஆகவே, திருக்குர்ஆனில் உள்ள நூற்றுப் பதினான்கு அத்தியாயங்களும் அவற்றிலுள்ள ஆறாயிரத்து அறுநூற்று அறுபத்தாறு வசனங்களும் எந்த வரிசைப்படி இப்பொழுது இருக்கிறதோ, அந்த வரிசைக்கிரமம் திரு நபி(ஸல்) அவர்கள் தங்களின் நோக்கப்படி அமைத்ததல்ல. ஹளரத் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் லல்ஹூல் மஹ்பூளில் எப்படி திருக்குர்ஆன் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து அந்த அமைப்புப்படி அமைக்கப்பட்டது. இதற்கு அரபியில் தெளக்கீபி என்பார்கள். இதனை மாற்றவோ, முன்பின் ஆக்கவோ யாருக்கும் எந்த உரிமையுமில்லை. அவ்வாறு செய்வது திருக்குர்ஆனில் தன் சுய விருப்பத்தால் கையாடல் செய்த குற்றமாகும். இவ்வுண்மையானது மேலே கண்ட ஹதீஸ் துகளிலிருந்து அறியப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கிறது.

குருவில்லா வித்தை பாழ்

திருநபி(ஸல்) அவர்கள் ஹிஜாஸின் தலைநகரான திரு மக்காவில் பிறந்தார்கள். அங்கு வாழ்ந்த குறைஷியர்கள் தான் அறபு நாட்டில் நாகரீக முதிர்ச்சி பெற்றவர்கள். ஆண்டுதோறும் அரபியர்கள் திருமக்கா விற்கு வந்து ஹஜ்ஜுச் செய்வதால் அரபு நாட்டிலுள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளில் வாழும் அரபியருடன் பழகவும், பேசவும் அவர்களின் நாகரீகத்தையும் பேச்சுத் திறனையும் புரிந்து கொள்ளவும் குறைஷியருக்கு நல்ல வாய்ப்பிருந்தது. ஆதலால், அவர்கள் கொச்சையான அரபி பேச மாட்டார்கள். அவர்கள் பேசும் அரபி தான் சிறந்த அரபியாக இருந்தது. அரபியரில் நாகரீக முதிர்ச்சி பெற்றவர்களும் மொழியியலில் சிறந்தவர்களுமான குறைஷிக் குலத்தில் திருநபி(ஸல்) அவர்கள் பிறந்ததன் மூலம் பிறவியிலேயே அரபிச் சொல்லின் செல்வராக இருந்தார்கள். அத்துடன் அமுதுண்ணும் பருவத்தில் தாயிப் நகரை அடுத்த ஹுனைன் பட்டணத்தில் வாழ்ந்த பனுஸஃத் என்ற பிதைவி குடும்பத்தில் ஹலீமா அம்மை(ரலி) அவர்களிடம் அமுதுண்டு (கிராமப்புரத்து அரபிக்) குடும்பப் பிள்ளைகளுடன் நாலைந்து வயது

வரை வளர்ந்ததால் சுத்தமான கலப்பற்ற, அரபி மொழியைப் பேசவும் புரியவும் பழகிக் கொண்டார்கள். ஆதலால், அரபு நாட்டிலேயே மிகச் சிறந்த அரபி இலக்கிய மேதையாகத் திகழ்ந்தார்கள்.

இவ்வளவு சிறப்பிருந்தும் திருக்குர்ஆனை எப்படி ஓத வேண்டும் என்பதை, ஜிப்ரயீல்(அலை) அவர்களை இறைவன் அனுப்பி (மேற்கண்ட ஹதீஸ்களின் படி) ஓதக் கற்றுக் கொடுத்தான். எந்தெந்த இடத்தில் நீட்ட வேண்டும், எங்கெங்கு குறுக்கவேண்டும், எங்கு நிறுத்த வேண்டும், எங்கு இணைத்து ஓத வேண்டும், எப்படி உச்சரிக்க வேண்டும் என்பன போன்ற விபரங்களை ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் பயின்றார்கள். ஆகவே, குர்ஆன் ஓதும் விஷயத்தில் திருநபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரயீல்(அலை) அவர்கள் ஆசிரியராகவும், திருநபி(ஸல்) அவர்கள் மாணவராகவும் இருந்தார்கள். திருநபி(ஸல்) அவர்களிடம் ஸஹாபிகள் பயின்றார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் தாபியீன்கள் பயின்றனர். இவ்வாறு இன்று வரை குர்ஆன் ஓதுவது வாழையடி வாழையாக வந்து இன்று கிராஅத்து கலை என்ற பெயரில் தனிக்கலையாகப் பரிணமித்துள்ளது. இதற்கென பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை படிப்பதால் மட்டும் இக்கலையில் தேர்ச்சி பெற்றுவிட இயலாது. இக்கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் நேரில் பயின்று ஓதிக் காட்டித் திருத்தித் தேற வேண்டும்.

இதனைக் கற்றுக் கொடுப்பதற்கென்றே பல அரபி மத்ரஸாக்களில் தனியாக ஆசிரியர்களை நியமித்து, அதில் தேர்ந்தவர்களுக்கு தனிச்சான்றிதழ் (சர்ட்டிபிகேட்) வழங்கி வருகிறார்கள். வாய் மொழியாகவும் அனுமதி அளிக்கிறார்கள். இந்த அனுமதியின் குரு வழித் தொடர் (ஸில்ஸிலா) திருநபி(ஸல்) அவர்கள் வரையில் வளர்ந்து ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் முடிவடைகிறது. இவ்வாறு இக்கலையில் தேர்ச்சி பெறுபவர்கள் திருநபி(ஸல்) அவர்களின் மாணவப்பாரம்பரியத்திலும் சேர்ந்து பரக்கத்தைப் பெறுகிறார்கள்.

நம் நாட்டிலுள்ள மக்தபு என்னும் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு நிர்வாகிகளாக வருபவர்கள் பெரும்பாலும் ஓதாதவர்களே. ஒரு சிலர் ஓதி இருந்தாலும் அவர்களுக்கு குர்ஆன் கலையைப் (தஜ்வீத்) பற்றி எதுவும் தெரியாது. ஆதலால் குர்ஆன் ஓதிக் கொடுப்பதற்காகக் குறைந்த சம்பளத்தில் யாரையாவது நியமித்து விடுகின்றனர். இவர்களுக்கு மேற்கண்ட குரு சிஷ்ய பரம்பரைத் தொடர்பு (ஸில்ஸிலா) இல்லாததால், இவர்களிடத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு திருநபி(ஸல்) அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான பாக்கியமோ பரக்கத்தோ இருப்பதில்லை. இவ்வாறான ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்கள் இரண்டு மூன்று வருடகாலம் மத்ரஸாவிற்குச் சென்றாலும் எந்தப் பயனும் இல்லை. இதனை மக்தபு என்னும் குர்ஆன் மத்ரஸாவின்

நிர்வாகிகள் உணரவேண்டும். எனவே, தஜ்வீத் ஒதும் கலையில் தேர்ந்து நற்சாட்சி பத்திரம் பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமித்து திரு நபி(ஸல்) அவர்களின் மாணவப் பாரம்பரியத்தை அடைந்து பரக்கத்துப் பெறுவார்களாக.

குர்ஆனைக் கற்க வேண்டுமென்ற
கட்டளைகள்.

عن أبي هريرة وأبي بن كعب رضي الله تعالى عنها أنهما قالوا: قال رسول الله صلى الله عليه وسلم: تَعَلَّمَ الْقُرْآنَ فَاقْرَأْهُ فَإِنَّ مَثَلَ الْقُرْآنِ لِمَنْ تَعَلَّمَهُ فَقَرَأَهُ وَقَامَ بِهِ كَمَثَلِ جَرَابٍ مُحْشَوٍ مِسْكَاً تَفْرَحُ رِيحُهُ عَلَى كُلِّ مَكَانٍ وَمَثَلُ تَعَلَّمَهُ فَرَّقَهُ فَهُوَ فِي جَوْفِهِ كَمَثَلِ جَرَابٍ أَوْ كَيِّ عَلَى مِسْكِ. كذا في المصابيح رواه الترمذي والنسائي وابن ماجه

குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒதுங்கள். குர்ஆனைக் கற்று கற்றபடி நடந்தவருக்கு உதாரணம் கஸ்தூரி நிறைந்த குடுக்கை எல்லா இடத்திலும் தனது நறுமணம் கமழச் செய்வது போன்றதாகும், குர்ஆனைக் கற்று தன் உள்ளிலேயே அதனை உறைய வைத்தவர் கஸ்தூரி நிறைந்த முத்திரை இடப்பட்ட குடுக்கையைப் போலிருக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைராவும் உய்யு இப்னு கஃபும்(ரலி)
நூல்கள்: திர்மிதீ, நஸயீ, இப்னுமஜூ

عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم
تَعَلَّمَ الْفَرَائِضَ وَالْقُرْآنَ وَعَلَّمُوهُ النَّاسَ فَإِنِّي مَقْبُوضٌ رَوَاهُ التِّرْمِذِيُّ

வாரிசுரிமைச் சட்டங்களையும் திருக்குர்ஆனையும்
கற்று, பிறருக்குக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் நான்
மரணமடைபவன் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: திர்மிதீ

عن أنس ابن مالك رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه
وسلم: لأبي إن الله يأمرني أن أقرأ عليك القرآن أي أعلمك القرآن.
قال أبي: أ الله سَعَانِي لَكَ قَالَ اللَّهُ سَعَاكَ فَجَعَلَ أَبِي يَبْكِي. رَوَاهُ

البخاري

உமக்கு நான் குர்ஆனைக் கற்றுக் கொடுக்க
வேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளை
யிட்டிருக்கிறான் என்று உபய்யுவினிடம் திருநபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். என்னுடைய பெயரைத் தங்
களிடம் அல்லாஹ் குறிப்பிட்டானா என்று உபய்யு
வினவினார். அல்லாஹ் உம் பெயரைக் குறிப்பிட்டான்
என்று திருநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்
பொழுது உபய்யு (மகிழ்ச்சியால்) அழத் தொடங்கி
விட்டார்.

அறிவிப்பவர்: அனஸுப்னு மாலிக்(ரலி)

நூல்: புகாரீ

இந்த ஹதீஸில் கண்டவாறு உபய்யுப்னு கஃப்(ரலி)
ஆனந்தக் கண்ணீர் விட்டு முழுமுயற்சியுடன் திருக்குர்
ஆனை முறைப்படி கற்றுக் கொண்டார். ஜிப்ரயீல்
அலைஹி அவர்களிடமிருந்து திருநபி(ஸல்) கற்றுக்
கொண்டதைப் போன்று திருநபி(ஸல்) அவர்களிடம்
உபய்யுப்னு கஃப்(ரலி) கற்றுக் கொண்டதுடன், ஏனைய
ஸஹாபிகளுக்குத் திருக்குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கும்
பணியிலும் திருநபி(ஸல்) அவர்களால் நியமிக்கப்
பட்டார். இவரிடமிருந்து மற்றவர்கள் கிராஅத்தைக்
கற்றுக் கொண்டனர்.

அபூஹுரைரா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி),
அப்துல்லாஹ் இப்னுஸ்ஸலாம்(ரலி) முதலியவர்கள்
உபய்யுப்னு கஃப்(ரலி) அவர்களிடமிருந்து கிராஅத்தைக்
கற்றுக் கொண்டனர்.

ஜைதுப்னுதாபித்(ரலி) அவர்களிடமிருந்தும்
இப்னு அப்பாஸ்(ரலி) கிராஅத்தைக் கற்றுக் கொண்டார்.
இவர்களிடமிருந்து தாபியீன்களில் பெரும் பகுதியினர்
கற்றுக் கொண்டனர்.

عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال: سَمِعْتُ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: خُذُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ
بْنِ مَسْعُودٍ وَسَالِمٍ وَمَعَاذِ بْنِ جَبَلٍ وَأَبِي بِنِ كَعْبٍ أَي تَعَلَّمُوا مِنْهُمْ. رَوَاهُ

البخاري

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஸாலிம்(ரலி), முஆது இப்னு ஜபல்(ரலி), உபய்யு கஃபு(ரலி) ஆகிய நால்வரிடமிருந்து திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று திருநபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னில் ஆஸ்(ரலி)
நூல்: புகாரீ

இந்நால்வரில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஸாலிம்(ரலி) ஆகிய இருவரும் முஹாஜிர்கள், முஆதுப்னு ஜபல்(ரலி) உபய்யுப்னு கஃபு(ரலி) ஆகிய இருவரும் அன்ஸார்கள். ஸாலிம் என்பவர் அபூ ஹுதையா என்பவரிடம் அடிமையாக இருந்து விடுதலை பெற்றவர். இப்னு மஃகல் என்றும் ஸாலிமுக்கு மற்றொரு பெயருண்டு. திருநபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்கர் ஸித்தீக்(ரலி) அவர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தில் கலகக்காரர்கள் நிகழ்த்திய யுத்தத்தின் போது யமாமாவில் நடைபெற்ற போரில் மேற்கண்ட அபூ ஹுதையாவின் அடிமையான ஸாலிமுப்னு மஃகல் (ரலி) மரணமடைந்தார்கள். உமர் பாறுக்(ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஆதுப்னு ஜபல்(ரலி) ஷாம் பகுதியில் வாந்தி பேதியால் மரணமடைந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) உபய்யுப்னு கஃபு(ரலி) ஆகிய இருவரும் உதுமான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணமடைந்தார்கள். காத்திபுல் வஹ்யில்

ஒருவரான ஜைதுப்னுதாபித்(ரலி) அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். தஜ்வீதுச் சட்டப்படி திருக்குர்ஆன் ஒதும் கிராஅத்துக் கலைக்கு இவரே தலைவராவார்.

عن ابن مسعود رضي الله تعالى عنه قال: جَوَّدُوا الْقُرْآنَ فَإِنَّ التَّجْوِيدَ حَلِيَّةُ الْقُرْآنِ الْقِرَائَةِ.

திருக்குர்ஆனைத் தவறின்றி ஒதுங்கள், தஜ்வீது தான் கிராஅத்துக்கு ஆபரணம் என்று இப்னு மஸ்ஊத்(ரலி) கூறியுள்ளார்கள் என்று அத்தாயி(ரஹ்) முதலியோர் அறிவித்துள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி)

தஜ்வீது என்பது அட்சரங்களுக்குரிய உரிமைகளை அளிப்பதும், ஒழுங்குமுறைகளை நிறைவேற்றுவதும், அட்சரங்களுக்குரிய உச்சரிப்புகளை ஒழுங்காக உச்சரிப்பதும், ஒதுகைக்கு இன்பத்தை சேர்ப்பதுமாகும். ஒதுவது சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் நீட்டுவதோ, உயர்த்துவதோ, தாழ்த்துவதோ, அளவுக்கு மீறி குறுக்குவதோ கூடாது. مَنْ أَحَبَّ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أَنْزَلَ فَلْيَقْرَأْ عَلَى قِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدِ
அருளப்பட்டப்படி சரளமாக ஒது வேண்டும் என்று விரும்புவோர் இப்னு உம்மி அப்த்(ரலி) அவர்களின் ஒதுகையைப் போல் ஒது வேண்டும் என்று திருநபி

அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு உம்மி அப்த் என்பது அப்துல்லாஹிப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் மற்றொரு பெயராகும். திருக்குர்ஆனை தஜ்வீத் சட்டப் படி ஒதுவதில் அவர் பெரும் பாக்கியம் அளிக்கப்பட்டிருந்தார். இவ்விபரங்கள் தஃப்ஸீர் அல் இத்கானில் எழுதப்பட்டிருக்கின்றன.

திருக்குர்ஆனின் கருத்துக்களைப் புரிந்து அதன்படி நடந்து கொள்வதற்கு இந்த உம்மத்து (இக்கால மனித வர்க்கம்) கடமைப்பட்டுள்ளது போன்று, குர்ஆனின் வார்த்தைகளைச் சரியாக ஒதவும், திருநபி அவர்களிடமிருந்து எவ்வாறு அறிவிக்கப்பட்டதோ அவ்வாறே உச்சரிப்புப் பேதமின்றி ஒதவும் கடமைப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் நன்கு ஒதி நன்மைப் பயனை அடைபவரும் இருக்கின்றனர்; தவறாக ஒதி தீமைப் பயனை அடைபவரும் இருக்கின்றனர். ஆதலால் முடிந்த வரை முயற்சி செய்து திருத்திக் கொள்ள வேண்டும். சிலருக்குத் திருத்தமாக ஒத இயற்கையாக நா வளைந்து கொடுக்காது. இவ்வாறானவர் பாவத்திற்கு ஆளாக மாட்டார்; என்றாலும், முயற்சி செய்ய வேண்டும் என்று அல்இமா முல்பங்வீ(ரஹ்) தம்முடைய மஆலி முத்தன்ஜீல் எனும் தப்ஸீரில் குறிப்பிட்டுள்ளார்கள்.

திருக்குர்ஆனை ஒதும் ஒவ்வொருவரும் தஜ்வீதைக் கற்றுக் கொள்வது பர்லுஹ்ஜன் என்று அபூமஸ்ஊத்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

கிராஅத்தை அழகான முறையில் ஒதுவது பர்லு. எனவே, குர்ஆனை ஒதுபவர் முறைப்படி ஒதுவது வாஜிபு. இதுவும் திருக்குர்ஆனில் ராகம் போடுவதையும் எழுத்து பேதகத்தையும் விட்டுப் பாதுகாக்கும் பணியிலுள்ளது என்று அபூ மஸ்ஊதிப்னு அலிய்யிப்னி முஹம்மதினிஸ்ஸிராஸீ(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்.

திருக்குர்ஆனை தர்த்தீலாக ஒதுக என்று திருநபி(ஸல்) அவர்களுக்கு திருமறையில் இறைவன் கட்டளையிட்டிருக்கிறான் அல்லவா? அதன் கருத்தென்னவென்று அலீ(ரலி) அவர்களிடம் ஒருவர் வினவினார். அட்சரங்களின் உச்சரிப்பு பேதமின்றி, நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தி ஒதுதல் என்று பதிலளித்தார்கள்.

திருநபி(ஸல்) அவர்களின் கிராஅத்தைப் போல் திருக்குர்ஆனை தர்த்தீலாக ஒதுங்கள். தர்த்தீலினிற் திருக்குர்ஆன் முழுவதையும் ஒதுவதை விட தர்த்தீலுடன் ஓர் அத்தியாயத்தை ஒதுவது எனக்கு மிகப் பிரியமாக இருக்கிறது என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

அறிந்துகொள்! மத்து, (அளபெடை) இதுகாம் இரண்டெழுத்தை இணைத்து ஒதுதல், இக்பாஉ (தாழ்த்துதல்) இழ்ஹார் (வெளியாக்குதல்) முதலிய வற்றில் காரீகள் ஒருமித்த கருத்துள்ளவர்களாக

இருக்கின்றனர். அதனைக் கற்றுக் கொள்வது வாஜிபு. அதற்கு மாறு செய்வது ஹராம் என்று இப்னு ஹஜர்(ரஹ்) கூறியிருப்பதாக முல்லா அலிய்யுனில் காரீ(ரஹ்) எழுதி இருக்கிறார்கள்.

தற்போது மத்ரஸாக்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் இவ்வாறு ஒதிக் கொடுக்கிறார்களா என்பதை அதன் நிர்வாகிகளும் பெற்றோர்களும் கவனித்து சரியான முறையில் பிள்ளைகள் ஒதுவதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது அவர்களின் கடமையாகும்.

குர்ஆன் ஷரீஃபை சரிவர ஒதத் தெரியாதவர்களை மத்ரஸாக்களின் நிர்வாகிகளாக நியமிக்கும் பழக்கம் பொது மக்களிடம் இருக்கும் வரை எந்தச் சீர்திருத்தமும் ஏற்பட முடியாது. திருக்குர்ஆனை நன்றாக உணர்ந்திட, மார்க்கக் கல்வியை கற்றவர்களை நிர்வாகிகளாக நியமித்தால் ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும், குழந்தைகளின் கல்வித் திறமையின்மையையும் களைந்து விடலாம். இதற்கு மத்ரஸா நிறுவனர்களும், பொது மக்களும் முயற்சிப்பது அவசியம்.

திருக்குர்ஆன் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சிறப்புகள்.

عن عثمان بن عفان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ. رواه البخاري وابو داود والترمذي وفي رواية البيهقي إن أفضلكم من تعلم القرآن وعلمه.

“திருக்குர்ஆனை தானும் கற்று, அதனைப் பிறருக்கும், கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான்(ரலி)
நூல்கள்: புகாரீ, அப்துதாலுத் மற்றும் திர்மிதீ.

பைஹக்கீயின் மற்றோர் அறிவிப்பில் “உங்களில் சிறந்தவர் திருக்குர்ஆனைக் கற்று அதனை (பிறருக்கு) கற்பித்தவர்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خَيْرُكُمْ مَنْ قَرَأَ الْقُرْآنَ وَأَقْرَأَهُ. رواه الطبراني بإسناد جيد.

“குர்ஆனைக் கற்று அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்தவர் உங்களில் சிறந்தவர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்: தப்ராணி

மேற்குறிப்பிட்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதே என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

عن ابن مسعود رضي الله تعالى عنهم قال: قال رسول الله صلى الله عليه وسلم: خَيْرُكُمْ مَنْ قَرَأَ الْقُرْآنَ وَأَفْرَأَهُ رواه ابن الضريس وابن مردويه.

உங்களில் நல்லவர் குர்ஆனை (தானும்) ஒதி (பிறரையும்) அதனை ஒதச்செய்தவரே என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்கள்: இப்னுள்ளரைஸ், இப்னு முர்தவைஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா ஆகிய இருவரும் அறிவித்துள்ளார்கள்.

عن سعد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ. رواه ابن ماجه. كذا في الجامع الصغير.

உங்களில் நல்லவர் குர்ஆனைக்கற்று அதனை (பிறருக்கு)க் கற்பித்தவர் என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது (ரலி)
நூல்: இப்னு மாஜா, ஜாமிஉ ஸ்ஸநீர்

“நல்ல வார்த்தைகள் அல்லாஹ்வின் பேச்சாகும். திருக்குர்ஆனைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்பிப்பவரே சிறந்தவர், மேலும், அதனை ஒதுவதையே தன்னுடைய அலுவலாக்கி மற்ற விஷயங்களை ஒதுக்கி விட்டவரே சிறந்தவர்” என ஷரஹுல் மஸாபீஹ் என்னும் நூலில் எழுதப்பட்டிருக்கிறது.

عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يَقُولُ اللَّهُ عَزَّوَجَلَّ مَنْ شَغَلَهُ الْقُرْآنُ عَنْ ذِكْرِي وَمَسْأَلِي أُعْطِيَهُ أَفْضَلَ مَا أُعْطِيَ السَّائِلِينَ. رواه الترمذي. قال: هذا حسن غريب.

“என்னை திக்ரு செய்வதையும், என்னிடத்தில் கேட்பதையும் விட்டு விட்டு யார் குர்ஆன் ஒதுவதையே அலுவலாக்கி கொண்டாரோ அவருக்கு, என்னிடத்தில் கேட்போருக்கு நான் அளிப்பதை விட சிறந்ததையே நான் கொடுப்பேன்” என அல்லாஹ் கூறுகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி)
நூல்: அல்ஜாமிவுத் திர்மிதீ

திருக்குர்ஆனை ஒதுவதிலோ, ஆராய்வதிலோ அல்லது கற்றுக் கொடுப்பதிலோ ஒருவர் தன்னுடைய காலத்தைக் கழிக்கிறார். அவருக்கு அல்லாஹ்வை திக்பு செய்யவோ நஃபிலான வணக்கங்களில் ஈடுபடவோ இறைவனைத் தியானிக்கவோ, தமக்கு வேண்டியதைக் குறித்து துஆச் செய்யவோ நேரமில்லாவிட்டால் இறைவனிடம் பிரார்த்தித்து நற்பலன் அடைவோருக்குக் கிடைக்கும் பேறுகளை விட சிறந்ததை அல்லாஹ் அவருக்கு அளிப்பான் என்பது இந்த ஹதீஸில் கருத்தாகும்.

عن أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: مَنْ تَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ تَعَالَى اسْتَقْبَلَتْهُ يَوْمَ الْقِيَامَةِ تَضْحَكُ فِي وَجْهِهِ.
رواه الطبراني.

“அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை கற்றுக்கொள்பவரை அவ்வசனம் புன்னகை பூத்த முகத்துடன் மறுமைநாளில் வரவேற்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாமா(ரலி) நூல்: அத்தப்ரான்

عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: لَأَنْ تَغْدُوا وَتَعْلَمُ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ تَعَالَى خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكَعَاتٍ. رواه ابن ماجه.

“நூறு ரக்கஅத்துகள் (நஃபில்) தொழுவதை விட அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை நீர் வெளியில் சென்று கற்றுக் கொள்வது மேலானதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள்
நூல்: இப்னுமஜா

عن عباس رضي الله عنهما أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: مَنْ تَعَلَّمَ كِتَابَ اللَّهِ تَعَالَى ثُمَّ اتَّبَعَ مَا فِيهِ هَدَاهُ اللَّهُ بِهِ مِنْ انضِلَالَةٍ وَوَقَّاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ سُوءَ الْحِسَابِ. رواه الطبراني. كذا في الإتيان.

“அல்லாஹ்வின் வேதத்தை ஒருவர் கற்று, அதன்படி நடந்தால், அல்லாஹ் அவரை வழிகேட்டிலிருந்து விடுவித்து, நேர்வழியில் சேர்ப்பான். மேலும், இறுதி நாளில் கடுமையான விசாரணையிலிருந்து அவரைக் காப்பாற்றுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி)
நூல்: அத்தப்ரான்

குறிப்பு: தஃப்ஸீர் இக்கானிலிருந்து இந்த ஹதீஸ் எடுத்தெழுதப்பட்டது.

عن أبي هريرة رضي الله عن النبي عليه الصلوة والسلام أنه قال: يَا أَبَا هُرَيْرَةَ تَعْلَمُ الْقُرْآنَ وَعَلِمَةُ النَّاسِ وَلَا تَزَالُ كَذَلِكَ حَتَّى يَأْتِيكَ الْمَوْتُ

فَإِنَّهُ إِن آتَاكَ الْمَوْتُ وَأَنْتَ كَذَلِكَ حَجَّةُ الْمَلَائِكَةِ كَمَا تَحِجُّ الْمُؤْمِنُونَ
إِلَى يَتِّ اللَّهُ الْحَرَامِ. ذَكَرَهُ الْجَعْفَرِيُّ فِي شَرْحِ الشَّاطِئِيَّةِ.

அபூஹுரைரா(ரலி) அவர்களுக்கு குர்ஆனை நீர் கற்று, மக்களுக்கு அதனைக் கற்றுக் கொடுப்பீராக! உமக்கு மரணம் வரும்வரை இவ்வாறே இருந்து வருவீராக! இந்நிலையில் நீர் மரணமடைந்து விட்டால், கஅபத்துல்லாஹ்வை மக்கள் தரிசிப்பது போன்று உம்முடைய கப்ரை வானவர்கள் தரிசிப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

ஷரஹுல் ஷாத்திபிய்யா எனும் நூலில் இந்த ஹதீஸை அல் ஜஅபர்(ரஹ்) எழுதியுள்ளார்.

عن أبي هريرة رضي الله عنه عن النبي عليه الصلوة والسلام أنه قال:
الْمَاهِرُ فِي الْقُرْآنِ مَعَ صَفْرَةِ الْكِرَامِ الْبَرَّةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَّبِعُ
فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٍ لَهُ أَجْرَانِ. كَذَا فِي الْمَصَابِيحِ رَوَاهُ الْبُخَارِيُّ
وَمُسْلِمٌ.

“திருக்குர்ஆனில் நிபுணராக இருப்பவர் கண்ணிய மிக்க நாணயமான கிராமன் காத்திபீன் எனும் எழுத்தர்களுடன் இருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்கள்: புகாரி, முஸ்லிம்

(அபூஹுரைரா(ரலி) அவர்களின் வரலாற்றைப் படித்த ஒவ்வொருவரும் இந்த ஹதீஸில் காணக்கூடிய உபதேசத்தை முழுமையாகப் பின்பற்றியே வாழ்வார். அபூஹுரைரா(ரலி) அவர்கள் ஒரு முஹாஜிர். திருமக்காவில் வாழ்ந்தவருமல்லர்; அதில் பிறந்தவருமல்லர். திருமக்கா அல்லாத மற்றோர் ஊரில் தான் பிறந்து வாழ்ந்தார். இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிக் கேள்விபட்டு திருமதீனாவிற்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாமைத் தழுவி அங்கேயே தங்கி இஸ்லாத்தைக் கற்றுக் கொண்ட அகதிகளில் ஒருவராவார். திருமதீனாவில் மஸ்ஜிதுந் நபவிய்யில் தங்கி திருக்குர்ஆனைக் கற்றுக் கொண்டு, திருமதீனாவாசிகளின் உதவியில் வாழ்ந்த அஸ்ஹாபுஸ்ஸுஃப்பா எனும் திண்ணைத் தோழர்களில் ஒருவர்.

சொந்த சம்பாத்தியமோ, தொழிலோ இல்லாத தால் நபி(ஸல்) அவர்கள் கூறும் உபதேசங்களைச் செவியுறுவதும் குர்ஆன் ஹதீஸ்களை மனனம் செய்து கொள்வதும், மற்றவர்களுக்கு அதனைப் போதிப்பதும் தான் அவரின் அன்றாட வேலையாக இருந்தது. பகல் நேரங்களில் மார்க்கத்தைப் போதிப்பதையே பிரதானப் பணியாகக் கொண்டிருந்ததால் அவருக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக அவர் தஹஜ்ஜுத் தொழி வேண்டியதில்லை, இஷ்ராக் தொழுதால் போதும் என்று நபி(ஸல்) அவர்கள் அவருக்கு விசேஷ அனுமதி கொடுத்த

திருந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான பணியை அவர் செய்ததால் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த ஸஹாபிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றார்.

எத்தனையோ ஸஹாபிகளும், தாபியீன்களும், தபவுத் தாபியீன்களும், இமாம்களும் இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு அபூஹுரைரா(ரலி) அவர்களைப் பின்பற்றி இஸ்லாமைக் கற்று, பிறருக்குக் கற்பிப்பதையே தங்களின் முழுநேர அலுவலாகக் கொண்டு வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இவர்களை அக்காலத்திலுள்ள உலமாக்களும் இக்காலத்திலுள்ள உலமாக்களும் பின்பற்றி சன்மார்க்கப் பணியையே முழுநேரமும் செய்துவந்தனர். தற்போதும் செய்து வருகின்றனர். இப்பணியின் மாண்பைக் கருதியே இவர்கள் தங்களின் குடும்பத்தினருக்காகத் தொழில் எதுவும் செய்வதில்லை.

சன்மார்க்கத் தொண்டு என்ற உணர்வின் காரணமாக பணியாற்றும் உலமாக்களுக்குத் தேவையான அளவு ஊதியம் கொடுக்கவேண்டும்; பிறரிடம் கையேந்தாமல் கண்ணியமான முறையில் வாழச் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும். மஸ்ஜிதுகள் மற்றும் மத்ரஸாக்களின் சில நிர்வாகிகள் உலமாக்களுக்குக் குறைந்த ஊதியம் கொடுக்கின்றனர். சம்பளக் குறைவை முறையிட்டால், ஊரின் இதர வருமானங்களை

கட்டிக்காட்டுகிறார்கள். மேலும் வேளாண்மை சரியில்லை எனவும் மஸ்ஜிதின் வருவாய் குறைவு என்றும் அங்கலாய்க்கின்றனர்.

عن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله أهلين من الناس قيل: من هم يا رسول الله قال: أهل القرآن وأهل الله وخاصته. رواه ابن ماجه.

அல்லாஹ்விடம் மனிதரில் குடும்பத்தினர் உள்ளனர் என்று திருநபி(ஸல்) அவர்கள் கூறிய போது, அவர்கள் யார் என சஹாபிகள் வினவியதற்கு, (அவர்கள் தான்) குர்ஆன்காரர்கள் உணர்வார்கள் என்றும், அவர்களே அவனுடைய சொந்த நபர்கள் என்றும் திருநபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

நூல்: இப்னுயாஜா

“குர்ஆனைக் கற்று பிறருக்கு அதனைக் கற்பித்தவர் தான் உங்களில் நல்லவர்” என்ற ஹதீஸைக் கேட்டதன் காரணமாகவே நாற்பது ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டுவருகிறேன் என்று பிரபலமான தாபிஈயும் பேரறிஞருமான அல்இமாம் அபூஅப்திர் ரஹ்மானிஸ் ஸலமீ அவர்கள் கூறினார்கள். இவரிடம் தான் திருநபி(ஸல்) அவர்களின் பேரர்களான இமாம் ஹஸன்(ரலி),

இமாம் ஹுஸைன்(ரலி) ஆகிய இருவரும் கூபாவிலுள்ள ஜாமிஆ மஸ்ஜிதில் திருக்குர்ஆனை திருத்தமாக ஒதக் கற்றுக் கொண்டனர். இவ்வாறே நம் முன்னோர்களான பெரியோர்கள் குர்ஆனைக் கற்றுக் கொள்வதும் பிறருக்குக் கற்பிப்பதுமாகத் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தனர்.

“அப்துல்லாஹிப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களிடம் ‘தாங்கள் குறைவாக நோன்பு நோற்கிறீர்களே? அதன் காரணம் என்ன?’ எனக் கேட்டபோது ‘திருக்குர்ஆனை நான் அதிகமாக ஒதுகிறேன். நபில் நோன்புகளை அதிகமாக நோற்றாமல் நான் பலவீனமாகி விடுவேன். இதனால் திருக்குர்ஆனை ஒத இயலாது. எனக்கு நபில் நோன்பு நோற்பதை விட திருக்குர்ஆன் ஒதுவது தான் மிக விருப்பமானது’ என்று பதிலளித்தார்கள்” என ஷக்கீக் கிப்னு அபீவாயில்(ரஹ்) ரிவாயத்துச் செய்திருப்பதாக அன்னன்று என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

குறிப்பு: ஸஹாபாக்களும், தாபிஈன்களும் அரபு நாட்டில் பிறந்தவர்கள். அரபியை தாய் மொழியாகக் கொண்டவர்கள். திருக்குர்ஆனின் கருத்துக்களை திருநபி(ஸல்) அவர்களிடம் நேரில் கேட்டுப் புரிந்து கொண்டவர்கள். எனவே, அவர்கள் குர்ஆன் ஒதுகிறார்கள் எனில் குர்ஆனை ஆராய்கிறார்கள் என்பது தான் கருத்து. இக்காலத்தில் நாம் திருக்குர்ஆனை

ஒதுவது போன்று அவர்கள் ஒதினார்கள் என்று கருதவேண்டாம். உலமாக்களைத் தவிர மற்றவர்களுக்கு அரபி தெரியாது. ஆதலால் அவர்கள் குர்ஆன் மொழி பெயர்ப்புகளையும், விரிவுரைகளையும் படித்து திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துக்களைப் புரிந்து செயலாற்ற முயற்சி செய்யவேண்டும்.

தன் மக்களுக்குத் திருகுர்ஆனைக் கற்பிக்கும்
பெற்றோரின் சிறப்பு

عن عبد الله سمرة رضي الله تعالى عنه قال: أتى النبي عليه الصلاة والسلام فقال: يَا رَسُولَ اللَّهِ مَا أَجْرُ مَنْ عَلَّمَ وَكَلَّمَهُ الْقُرْآنَ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ كَلَامُ اللَّهِ لَا غَايَةَ لَهُ. فَجَاءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ: يَا جِبْرِيلُ مَا أَجْرُ مَنْ عَلَّمَ وَكَلَّمَهُ الْقُرْآنَ. قَالَ جِبْرِيلُ: يَا مُحَمَّدُ الْقُرْآنُ كَلَامُ اللَّهِ لَا غَايَةَ لَهُ. فَصَعِدَ جِبْرِيلُ. فَسَأَلَ إِسْرَافِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ: يَا جِبْرِيلُ الْقُرْآنُ كَلَامُ اللَّهِ لَا غَايَةَ لَهُ ثُمَّ نَزَلَ جِبْرِيلُ بَعْدَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: يَا مُحَمَّدُ رَبُّكَ يَقْرَأُكَ السَّلَامَ وَيَقُولُ: مَنْ عَلَّمَ وَكَلَّمَهُ الْقُرْآنَ فَكَانَ مِثْلَ عَشْرَةِ آفَافِ غَزْوَةٍ وَكَانَ مِثْلَ عَشْرَةِ آفَافِ مُسْلِمٍ جَانِعٍ وَكَانَ مِثْلَ عَشْرَةِ آفَافِ مُسْلِمٍ عَارٍ وَيَكُونُ مَعَهُ فِي الْقَبْرِ حَتَّى يُبْعَثَ وَيُنْقَلُ مِيزَانُهُ وَجَازَ عَلَى الصِّرَاطِ كَالْبُرْقِ الْحَاطِفِ وَلَمْ يُفَارِقْهُ الْقُرْآنُ حَتَّى يَنْزِلَهُ مِنَ الْكِرَامَةِ أَفْضَلَ مَا يَنْصَاهُ. كَذَا فِي تَفْسِيرِ الْفَاتِحَةِ.

திருநபி அவர்களிடம் ஒருவர் "யாரகுலல்லாஹ் தன் புதல்வருக்கு குர்ஆனைக் கற்பித்தவருக்கு என்ன கூலி" என்று வினவினார். "(அது) அல்லாஹ்வின் வசனம் அதற்கு முடிவில்லை" என்று திருநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஹளரத் ஜிப்ரயீல்(அலை) அவர்களும் வந்தார்கள். "ஜிப்ரயீலே! தன் புதல்வருக்கு திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுத்தவருக்கு கூலி என்ன?" வென்று (திரு நபி(ஸல்) அவர்கள்) வினவினார்கள். "(அது) அல்லாஹ்வின் வசனம் அதற்கு முடிவில்லை" என்று கூறினார்கள்.

பின்னர், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் (வானுக்கு) ஏறி "திருக்குர்ஆனை தன் புதல்வருக்கு கற்பித்தவருக்கு கூலி என்னவென்று இஸ்ராபீலீல்(அலை) அவர்களிடம் விசாரித்தார். (அது) அல்லாஹ்வின் வசனம் அதற்கு முடிவில்லை" என்று கூறினார்கள் பின்னர், திருநபி(ஸல்) அவர்களிடம் மீண்டும் வந்து, தங்களின் ரப்பு தங்களுக்கு 'ஸலாம் கூறுகிறான். தன்பிள்ளைக்கு திருக்குர்ஆனை கற்றுக்கொடுத்தவர் பத்தாயிரம் முறை ஜிஹாத் செய்தவரைப் போன்றவராவார் மேலும் பசித்த முஸ்லிம்களில் பத்தாயிரம் பேருக்கு உணவளித்தவரைப் போன்றவராவார். மேலும், ஆடையில்லாத முஸ்லிம்களில் பத்தாயிரம் பேருக்கு ஆடையணி வித்தவரைப் போன்றவராவார் அவர் உயிர்ப்பித்து எழுப்பப்படும்

வரை அவருடன் கப்ரில் திருக்குர்ஆன் இருக்கும். அவருடைய (நன்மை தீமைகள் நிறுக்கப்படும்) தராசில் அது கனமாக இருக்கும். மின்னல் ஒளித்து மறைவதைப் போல் ஸிராத் அல்முஸ்தகீம் பாலத்தை அவர் கடப்பார். அவர் விரும்பியதற்கும் அதிகமான கண்ணியத்தை அடைவார். அவரை விட்டுத் திருக்குர்ஆன் விலகாது என அல்லாஹ் கூறியதாக ஜிப்ரயீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இந்த விபரம் சூரத்துல் பாத்திஹாவின் விரிவுரையில் கூறப்பட்டு இருக்கிறது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸமுரத்(ரலி)

وقال عليه الصلوة والسلام: مَنْ عَلَّمَ وَكَلَّمَهُ آيَةً مِنَ الْقُرْآنِ كَانَ ذَلِكَ خَيْرًا لَهُ مِنْ عِبَادَةِ أَلْفِ سَنَةٍ نَهَارُهَا وَقِيَامُ لَيْالِهَا وَخَيْرًا مِنْ أَلْفِ دِينَارٍ تَصَدَّقَ بِهَا عَلَى الْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ.

ஆயிரம் வருடகாலம் நோன்பு நோற்று, ஆயிரம் இரவுகள் வணங்கி, ஆயிரம் தங்க நாணயங்கள் தர்மம் செய்வதை விட தன்னுடைய பிள்ளைக்கு குர்ஆன் லிருந்து ஒரு வசனத்தை ஒருவர் கற்றுக்கொடுப்பதே சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: أَنَّهُ قَالَ: مَنْ عَلَّمَ وَكَلَّمَهُ الْقُرْآنَ فَلَدَهُ اللَّهُ تَعَالَى بِقِلَادَةٍ مِنْ نُورٍ يَتَعَجَّبُ مِنْهُ الْأَوَّلُونَ وَالْآخِرُونَ.

தன்னுடைய பிள்ளைக்கு குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தைக் கற்றுக் கொடுப்பவருக்கு ஒளியினாலான மாலையை அல்லாஹ் அணிவிக்கிறான் அதனைப் பார்த்து முன்னோரும், பின்னோரும் ஆச்சரியமடைவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி)

وكذا قال عليه الصلوة والسلام: مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ آيَةَ الْبَسِّ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ ضَوْئُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا.

திருக்குர்ஆனை ஒருவர் ஒதி, அதன் மூலம் நற்செயல்களைச் செய்தால் அவரின் பெற்றோருக்கு இறுதி நாளில் கிரீடம் அணிவிக்கப்படும். இவ்வுலக வீடுகளில் சூரியன் பிரகாசிப்பதை விட மிக அழகாக அதன் ஒளி இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆன் ஒதி நற்செயல்களைச் செய்யும் பிள்ளைகளின் காரணமாக பெற்றோருக்கு மறுமை நாளில் கிடைக்கும் மேற்கூறிய சிறப்புகளைப்போன்று திருக்குர்ஆனை ஒதி அதன் கருத்துக்களைப் புரிந்து, அதன்படி நடப்பவருக்கு மறுமையில் அளப்பரிய கூலி கிடைக்கும் என்பதை நாம் உணர்வோமாக. நம் சகோதரர்கள்

இவ்வுலகக் கல்வி பயில பல்லாயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால், திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்கு அக்கறை செலுத்துவதில்லை. தொழுகை, நோன்பு போன்ற அடிப்படைக் கடமைகளிலும் கூட பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில்லை. சினிமா, ஆடல், பாடல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பிள்ளைகளைத் தடுப்பதில்லை.

இவர்கள் பெரியவர்களான பிறகு பெரியோர்களை அவமதித்தல், பெற்றோரை உதாசீனம் செய்தல் போன்ற தகாத செயல்களைச் செய்கிறார்கள். இதனைக் குறித்து திரு நபி(ஸல்) அவர்கள்

وَيَلِّ لِلْأَوْلَادِ آدَمَ مِنْ آبَائِهِمْ لَا يَعْلَمُونَ الْقُرْآنَ وَالْأَدَبَ وَالْعِلْمَ
وَالْفَرَائِضَ وَإِنَّا بَرِيءٌ مِنْ هَؤُلَاءِ.

திருக்குர்ஆனையும், ஒழுக்கத்தையும், மார்க்கக் கல்வியையும், கடமைகளையும் கற்றுக் கொடுக்காத தந்தையர்களுக்கு நரக ஓடை தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை இன்றைய பெற்றோர்கள் சிந்திக்கவேண்டும்.

عن حذيفة اليمان وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما
مرفوعا: أَنَّ الْقَوْمَ يَبْعَثُ اللَّهُ عَلَيْهِمُ الْعَذَابَ حَتَّىٰ مَقْضِيًّا فَيَقْرَأُ صَبِي

مِنْ صِبْيَانِهِمْ فِي الْمَكْتَبِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ فَيَسْمَعُ اللَّهُ تَعَالَى
وَيَرْفَعُ عَنْهُمْ بِسَبَبِهِ الْعَذَابَ أَرْبَعِينَ سَنَةً. كَذَا فِي تَفْسِيرِ ابْنِ عَادِلٍ.

ஒரு சமூகத்தின் மீது கண்டிப்பாக அல்லாஹ் வேதனையை அனுப்புவான். மத்ரஸாக்களில் பயின்று கொண்டிருக்கும் குழந்தைகள் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஒதுவதை அல்லாஹ் செவியுறுவான். இதன் பொருட்டு அச்சமூகத்தின் மீதான வேதனையை நாற்பது ஆண்டுகளுக்கு அல்லாஹ் நீக்கி விடுவான் என்று அபூஸயீதினில் குத்ரீ(ரலி), ஹுதைபத் துப்னுல்யமான்(ரலி) ஆகிய இருவரும் அறிவித்துள்ளார்கள். இது தப்ஸீர் இப்னு ஆமிலில் கூறப்பட்டுள்ளது.

عن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم
أنه قال: إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ الْقُرْآنَ كَلَيْتِ الْخَرْبِ. رواه
الترمذي كذا في التجرید.

எவருடைய உள்ளத்தில் திருக்குர்ஆன் இல்லையோ அவர் பாழடைந்தவீடு போன்றவர் ஆவார் என திருநபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி)

ரால் சிர்நிக்

திருக்குர்ஆனைப் பிழையின்றி ஒதுவதையும் ஒதக்கற்றுக் கொண்டவர்களின் பெற்றோர்களையும் பற்றிச் சிறப்பித்தும், மறுமையில் அவர்களுக்கு இருக்கிற படித்தரங்களையும் பற்றி ஹதீஸ் ஷரீபில் இவ்வளவு சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதைக் கவனிக்குமிடத்து திருக்குர்ஆன் ஒதக் கற்றுக் கொள்வது சிறந்ததா? மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொள்வது சிறந்ததா? என்ற கேள்வி எழுகிறது.

கிராஅத்தையும் மார்க்கச் சட்டங்களையும் தேவையான அளவு கற்றுக் கொள்வது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். தேவைக்கு மேல் அதிகமாகக் கற்றுக் கொள்வது பர்லுகிபாயா. யாருமே கற்றுக் கொள்ளாவிடில் அனைவரும் குற்றவாளிகள். சிலர் கற்றுக் கொண்டால் மற்றவர் மீதுள்ள இந்தக் கடமை நீங்கி விடும்.

தேவையான அளவுக்கு கிராஅத்தைக் கற்றவர், மேல் அதிகமாக கிராஅத்தைக் கற்றுக் கொள்வதை நிறுத்திவைத்துவிட்டு மார்க்கச் சட்டங்களை நன்கு கற்றுக் கொள்வது சிறந்தது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அரபி மொழியை அறிந்தவர்கள். ஒரு முறை விளக்கம் கேட்பதே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அத்துடன் மார்க்கச் சட்டங்களையும் நன்கு தெரிந்திருந்தனர்.

எனவே, தான் இவர்களிலும் சிறந்தவர்கள் இமாமாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால், இன்றைய நிலை வேறு. திருக்குர்ஆனைப் பிழையின்றி ஒதக் கற்றுக் கொள்வது மட்டும் இமாமாக நின்று தொழுகை நடத்துவதற்குப் போதுமான தகுதியாகாது. அவர் தொழுகை பற்றிய சட்டங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும், நாம் ஒதுகிற கிராஅத்தின் பொருளையும், கருத்தையும் தெரிந்தவராகவும் இருப்பது சிறப்பாகும். நாம் அரபியர்கள் அல்ல; அரபி மொழியை முழுமையாகக் கற்றவர்களும் அல்லர். மார்க்கச் சட்டங்களைப் போதிய அளவு கற்றுக் கொண்டவர்களும் அல்லர். இஸ்லாமியக் கல்வியை பிள்ளைகள் ஓரளவேனும் கற்றுக் கொள்வதற்கு முன்னரே மத்ரஸாவை விட்டு நின்று விடுகின்றனர். ஆதலால் குழந்தைகள் தொழுகற்றுக் கொள்ளவும் இல்லை. அவர்களை தொழுகை பழக்கப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கும் இல்லை. இதே நிலையில் லௌகீகக் கல்விக் கூடங்களில் சேர்ந்துவிடுவதால் தொழுவதற்கான வசதியோ வாய்ப்போ அவர்களுக்கு கிடைப்பது இல்லை.

மத்ரஸாவில் குர்ஆனைப் பார்த்து திக்கித்திணறி ஒத மட்டும் கற்றுவிட்டு பயிற்சியைப் பெறாமல் ஒதியவரும், முற்றிலும் ஒதாமலேயே இருப்பவரும் சமம்

என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர். ஆகவே, பிள்ளைகளின் இஸ்லாமியக் கல்வியின்மைக்கும், பண்பாடற்ற வாழ்வுக்கும் முக்கியக் காரணமானவர்கள் பெற்றோர்களே. பெற்றோர்கள் இவற்றைச் சிந்தித்து உடனடியாகச் செயலாற்ற முன்வரவேண்டும்.

சங்கீத மெட்டுகளில் குர்ஆனை ஓதலாமா?

عن أبي حذيفة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن بلحونٍ عربيٍّ وأصواتٍها وإياكم ولحون أهل الفسق ولحون أهل الكتابين فإنه سيجيء بعدي قوم يرجعون القرآن ترجيع الغناء والرهبانية والنوح لا يجاوز حناجرهم مفتونة قلوبهم وقلوب من يعجبهم شأنهم. رواه الترمذي والبيهقي. كذا ذكره الجعفري ومشكوة المصايح.

அரபியரின் தொனிகளில் திருக்குர்ஆனை ஓதுங்கள் (பெரும் பாவங்களைச் செய்யும்) பாஸிக்குகள், வேதக்காரர்கள் ஆகியோரின் இசைகளில் ஓதாதீர்கள். எனக்குப் பின்னர் ஒரு கூட்டத்தினர் வருவர். அவர்கள், சங்கீத மெட்டுகளில் திருக்குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் தொண்டைக் குழிகளைக் கடந்து அது உள்ளே செல்லாது. அவர்களின் இதயங்களும், அவர்களைப் பாராட்டுவோரின் இதயங்களும் சோதனைக்

குள்ளாக்கப்பட்டிருக்கின்றன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுதைஃபா(ரலி) நூல்கள்: அத்திர்மிதீ, அல் பைஹக்கீ

இதனை அல் ஜஅபரீ, மிஷ்காத்துல் மஸாபீஹ் எனும் நூல்களில் காணலாம்.

عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: سَيَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دِيْدَانُ الْقُرْآنِ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ الزَّمَانَ فَلْيَتَعَوَّذْ مِنْهُمْ. أَخْرَجَ أَبُو نَعِيمٍ فِي الْحَلِيَّةِ.

கடைசி காலத்தில் திருக்குர்ஆனை நன்கு பயின்றோர் உண்டாவார்கள். அந்த காலத்தை அடைந்தவர்கள் அவர்களை விட்டுக் காவல் தேடவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அவர்கள் ரிவாயத்துச் செய்திருப்பதாக அபூ நயீம் (ரஹ்) தமது அல்ஹுல்யத் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

عن عقبه بن عامر رضي الله تعالى عنه عن النبي عليه الصلوة والسلام انه قال: يَسْتَخْرِجُ أَقْوَامٌ مِنْ أُمَّةٍ يَشْرِبُونَ الْقُرْآنَ كَشْرِبِهِمُ اللَّبْنَ.

என் உம்மத்திலிருந்து ஒரு வர்க்கம் வெகுவிரைவில் உண்டாகும். பாலை அவர்கள் குடிப்பதுபோல திருக்குர்ஆனை அவர்கள் குடிப்பார்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அக்பா இப்னு ஆமீர் (ரலி)

அறிவித்திருப்பதாக அல்இமாம் அத்தப்ரானி (ரஹ்) எழுதியுள்ளார்.

திருக்குர்ஆனை அழகுபடக் கவர்ச்சிகரமான தொனியில் ஒதுவது பாராட்டத்தக்கது. இதற்காகச் சங்கீத மெட்டுகளில் நீட்டவேண்டாத இடத்தில் குறுக்கியும், குறுக்க வேண்டாத இடத்தில் நீட்டியும் ஒதுவது கூடாது. இவ்வாறு ஒதுதல் குஃப்ருக்கும் நெருக்கமாக ஆக்கிவிடும். நம் நாட்டிலுள்ள மஸ்ஜிதுகளில் முத்தவல்லிகளில் சிலர் ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்றாதவர்களாகவும் திருக்குர்ஆனை ஒத்த தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். பாங்கு என்னும் தொழுகைக்கான அழைப்பு விடும் முஅத்தின் மற்றும் மஸ்ஜிதில் ஐங்காலத் தொழுகைகளை முன்நின்று நடத்தும் இமாம்கள் ஆகியவர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தங்களிடம் வைத்துக் கொண்டு தங்களுக்குப் பணிபுரிபவர்களையும் தங்கள் கருத்துக்கு ஒத்து ஊதுபவர்களையும் முஅத்தினாகவும், இமாமாகவும் நியமிக்கின்றனர். தம்மீது நம்பிக்கை வைத்து முத்தவல்லியாக நியமித்த பொது மக்களின் திருப்திக்காக வாவது வாரத்தில் ஒருநாள் ஜும்ஆ தொழுகைக்கு வந்து முஅத்தின் பாங்கு சொல்வதையும், இமாம் கிராஅத்து ஒதுவதையும் செவிமடுத்திருந்தால் தம்மால் நியமிக்கப்பட்ட இவர்கள், இப்பதவியை வகிக்க தகுதியுள்ள

வர்களா என்பதை சிறிதேனும் உணர்ந்து கொள்ள முடியும்.

மஸ்ஜிதுக்குச் சொந்தமான பணத்தை செல்வந்தர் வீண்விரயம் செய்யமாட்டார் என்ற நல்ல எண்ணத்தில் பொதுமக்கள் அவரை முத்தவல்லியாக நியமித்தால் அவர்களின் அந்த எண்ணத்தை கட்டிக்காக்க வேண்டிய கடமை முத்தவல்லிக்கு இருக்கிறது. அவர் தகுதியான, திறமைமிக்க, இறையச்சமுள்ளவராக, திருத்தமாக ஒதுபவராக, மார்க்கச் சட்டங்களைப் புரிந்து பொது மக்களுக்கு வழிகாட்டும் ஆற்றலுள்ளவராக மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் பேணுதல் உள்ளவராக இருப்பவர்களைத் தான் பாங்கு சொல்லவும், தொழவைக்கவும், மஸ்ஜிதின் இதர வேலைகளை நிறைவேற்றவும் நியமிக்கவேண்டும். அதனால் தொழவருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும்; ஊர் சிறக்கும். குறைவான சம்பளம் கொடுப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி, மஸ்ஜிதுக்குச் சொத்துக்களை வாங்கலாம் என்பதைக் காரணமாகக் கொண்டு தகுதியற்றவர்களை இமாமாக நியமித்தால் ஊருக்கும் மக்களுக்கும் கேடு தான் உண்டாகும்.

திருக்குர்ஆனை அவமதிப்போரின் நிலை:

திருக்குர்ஆனின் ஒரு வசனத்தையோ அல்லது முழுமையாகவோ ஒருவர் அற்பமாகக் கருதினால் அல்லது நிராகரித்தால் அல்லது இழிவுபடுத்தினால் அல்லது அதில் தெளிவாகக் கூறப்பட்ட ஒன்றை மறுத்தால் அல்லது நிராகரித்த ஒன்றை வேண்டுமென்றே இருப்பதாகக் கூறினால் அல்லது அது உறுதிப்படுத்திய ஒன்றை வேண்டுமென்றே மறுத்தால் அவர் காஃபிராகி (மார்க்கத்தை விட்டு விலகி) விடுவார். ஏனெனில்

وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه
تنزيل من حكيم حميد.

அது ஓர் அருமையான வேதநூல் அதற்கு முன்னரோ பின்னரோ எந்தத் தவறும் இல்லை. புகழப்பட்ட விவேகியிடமிருந்து அது அருளப்பட்டிருக்கிறது என்று அல்லாஹ் திருக்குர்ஆனைக் குறித்துக் கூறியுள்ளான். எனவே, திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒரு செய்தி உண்மைக்கு மாறானது என்றோ, அதைச் செயல்படுத்த முடியாதது என்றோ அல்லது யுத்திக்கு

புறம்பானது என்றோ நினைப்பதும் நம்புவதும் மார்க்கத்தை நிராகரிப்பதாகவே அமைந்துவிடும் என்று இஸ்லாமிய நீதிமன்றம் தீர்ப்பளித்துவிடும். எனவே, திருக்குர்ஆனை முழுமையாக நிராகரிப்பதும் அதிலுள்ள ஏதேனும் ஒரு கட்டளையை அல்லது விலக்கலை நிராகரிப்பதும் சமமான குற்றம் தான். இதில் சிறிதும் பாகுபாடில்லை.

عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه

قال: المراءء في القرآن كفرٌ.

“குர்ஆனைப் பற்றிச் சந்தேகிப்பது குஃபர் என்று’ நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: முஸ்தத்ரக் அல் ஹாகிம்

لَا تُمَارُوا فِي الْقُرْآنِ فَإِنَّ الْمِرَاءَ كُفْرٌ. “குர்ஆனில் சந்தேகம் கொள்ளாதீர்கள். சந்தேகங்கொள்வது குஃபர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மற்றோர் அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

திருக்குர்ஆனிலுள்ள ஒரு விஷயத்தையோ, வசனத்தையோ, மறதியாகவோ, அறியாமையாகவோ நிராகரிப்பதும், மறுப்பதும் குஃப்ரல்ல; மாறாக, தெரிந்து கொண்டே மறுப்பதும், அதனைப் பற்றித் தர்க்கித்து

விதண்டாவாதம் செய்வதும் தான் குஃப்ராகும். அதிலுள்ள விஷயத்தை நன்கு தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் விவாதம் செய்வது குஃப்ராக ஆகாது. அதற்காக விவாதிப்பது கூடும்; ஆனால் விதண்டாவாதம் கூடாது. விஷயத்தைப் புரிந்து கொள்வதற்காகக் குறுக்குக் கேள்வி கேட்பதும், தர்க்கம் செய்வதும் விவாதமாகும். தன்னுடைய கூற்றை ஊர்ஜிதம் செய்ய எண்ணி, தன்னிடம் தர்க்கம் செய்பவர் கூற்றை நிராகரிப்பதும், தோற்கடிக்க விரும்புவதும் விதண்டாவாதம் எனப்படும்.

திருக்குர்ஆனைக் கற்றவர்களிடம் நடந்து
கொள்ளும் முறை.

ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب.

அல்லாஹ்வை நினைவூட்டுகிற அடையாளங்களைக் கண்ணியப்படுத்துபவர் புனிதமானவர். ஏனெனில் அது இதயங்களிலிருந்து வெளியாகும் பயபக்தியாகும்”.

ومن يعظم حرمات الله فهو خير له عند ربه.

“அல்லாஹ் கண்ணியப்படுத்தியவற்றை எவர் கண்ணியப்படுத்துகிறாரோ அது அவரின் ரப்பிடத்தில் அவருக்கான நன்மையைப் பயக்கும்”.

والذين يوذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا
بهتانا واثما مبينا.

“விசுவாசம் கொண்டவர்களுக்கு நீ பணி. மூமினான ஆண்களையும் - பெண்களையும் அவர்கள் செய்த தற்காக அல்லாமல் - நோவினை செய்பவர்கள் தெளிவான அவதூறைச் சுமந்து கொண்டவர் களாவார்கள்.” என்றெல்லாம் திருமறையில் கூறப்பட்டிருக்கிறது.

ஆதலால், சாமான்யமான மூமின்களை அவர்கள் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி அலட்சியப்படுத்தலாகாது. அவர்களை அவர்களின் அந்தஸ்துக்குத் தக்கவாறு கௌரவிக்கவேண்டும். அவர்கள் மனவேதனை அடையும் படியான விதத்தில் அவர்களுடன் பழகக் கூடாது. அல்லாஹ்வை நினைவூட்டுகிற யாவற்றையும் கண்ணியப்படுத்த வேண்டும். இது தகவாவுக்குரிய அடையாளம் என்பது இவ்வாயத்து களின் கருத்து.

عن ابن عباس وأبي موسى الأشعري رضي الله تعالى عنهما قالا: قال رسول الله صلى الله عليه وسلم: إِنَّ مِنْ أَجْلالِ لِلَّهِ تَعَالَى إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِي فِيهِ وَالْحَافِي عَنْهُ وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ. رواه أبو داود. وهو حديث حسن.

நரைத்த (வயோதிக) முஸ்லிமையும், திருக்குர்ஆனைச் சுமந்து கொண்டிருப்பவரையும், (ஹாபிஜ்கள் ஆலிம்கள்) அதிகாரமுள்ளவர்களையும் மரியாதை செய்வது அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்கள்: இப்னு அப்பாஸ், அபூமூஸல் அஷ்அரீ(ரலி)
நூல்: அபூதாலூத்

وعن عائشة رضي الله تعالى عنها قالت: أمرنا رسول الله صلى الله عليه وسلم أنزلوا الناس منازلهم. رواه ابواود والبزار.

மனிதரை அவர்களுடைய தகுதிக்குத் தக்கவாறு நாங்கள் மதிக்கவேண்டும் என்று எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நூல்கள்: அபூதாலிபுத், அல்பஸ்ஸார்

عن جابر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتلى أحدٍ ثم يقول: أيهما أكثر أخذ القرآن فإذا أُشيرَ إلى أحدهما قَدِمَهُ في اللحدِ. رواه البخاري.

உஹதுச் சண்டையில் ஷஹீதானவர்களின் நல்லுடல்களை இரண்டிரண்டாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்று சேர்த்தார்கள். பின்னர், இவ்விருவரில் திருக்குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர் யார்? என்று விசாரித்தார்கள். அவர்களில் ஒருவரைக் குறிப்பிட்டுக் காட்டினால் அவரை கப்ரில் முதலாவதாக வைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)

நூல்: புகாரீ

عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم: إن الله عز وجل قال: مَنْ أذى لي ولياً فقد آذنته في الحرب. رواه البخاري.

எனக்குரிய ஒலியை எவர் நோவினை செய்தாரோ அவரை போருக்கு நான் அழைக்கிறேன் என்று அல்லாஹ் அஸ்ஸவஜல்ல கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரீ

وثبت في الصحيحين عنه صلى الله عليه وسلم أنه قال: مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ فَلَا يَطْلُبُكُمُ اللَّهُ بِشَيْءٍ مِنْ ذِمَّتِهِ.

எவர் ஸுப்ஹு தொழுகையை நிறைவேற்று கிறாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பிலாகி விடுகிறார். தன் பொறுப்பிலுள்ள எதையும் உங்களிடத்தில் அல்லாஹ் திட்டமாகக் கேட்கமாட்டான் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக புகாரீ, முஸ்லிம் ஆகிய இரு நூல்களிலும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

உலமாக்கள் அல்லாஹ்வின் ஒலிமார்களாக இல்லாவிடில் அல்லாஹ்விற்கு ஒலியே இல்லை என்று அல்இமாம் அபூஹனீபா(ரஹ்), அல் இமாமுஷ்

ஷாபிஈ(ரஹ்) ஆகிய இருபெரும் இமாம்கள் கூறியுள்ளார்கள். இதனை அல்இமாமுன்னவவீ(ரஹ்) அவர்கள் "ஆதாபு ஹமலத்தில் குர்ஆன்" என்ற நூலில் எழுதியுள்ளார்.

عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي عليه الصلوة والسلام: حَمَلَةُ الْقُرْآنِ أَوْلِيَاءُ اللَّهِ فَمَنْ عَادَاهُمْ فَقَدْ عَادَ اللَّهُ وَمَنْ وَلَّاهُمْ فَقَدْ وَاَلَى اللَّهِ. رواه البخاري والفرديوس.

திருக்குர்ஆனைச் சுமப்போர் அல்லாஹ்வின் ஒலிமார்கள். அவர்களைப் பகைத்தோர் அல்லாஹ்வைப் பகைத்துக் கொண்டவர். அவர்களை ஆதரிப்போர் அல்லாஹ்வை ஆதரிப்பவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)

நூல்கள்: புகாரி, அல்பிர்தெளஸி

عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: حَامِلُ الْقُرْآنِ حَامِلُ رَأْيَةِ الْإِسْلَامِ فَمَنْ أَكْرَمَهُ أَكْرَمَهُ اللَّهُ وَمَنْ أَهَانَهُ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ. رواه الفرديوس.

திருக்குர்ஆனைச் சுமப்பவர் இஸ்லாமின் கொடியை சுமப்பவர் ஆவார். அவரை எவர் கண்ணியப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான். அவரை எவர் இழிவுபடுத்துகிறாரோ

அவர் மீது அல்லாஹ்வின் முனிவு ஏற்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி)

நூல்: அல்பிர்தெளஸ்

عن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنَ النَّاسِ قِيلَ: مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ: أَهْلُ الْقُرْآنِ وَأَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ. رواه ابن ماجة.

மனிதரில் அல்லாஹ்விற்கு குடும்பஸ்தர்கள் இருக்கின்றார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் யார் என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. திருக்குர்ஆன்காரர்கள்தான் அல்லாஹ்விற்கு உரியவர்கள். அவனுக்குச் சொந்தமானவர்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

நூல்: இப்னு மாஜா

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَعَلَّمَ عِلْمًا مَا يَتَّغِي بِهِ وَجْهَ اللَّهِ تَعَالَى لَا يَتَعَلَّمُ إِلَّا يُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا لَمْ يَرِحْ عَرَفَ الْجَنَّةَ يَوْمَ الْقِيَامَةِ. رواه ابو داود ياسناد

صحيح.

அல்லாஹ்விற்காக அல்லாமல் கல்வி கற்ற ஒருவர், அதனைக் கொண்டு உலக ஆதாயத்தை பெறுவதற்காகவே கற்றவராவார். (இதனால்) இறுதி நாளில் அவர் சுவர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமுடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: அபூ தாலூத்.

عن أنس وحذيفة وكعب ابن مالك رضي الله عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال: مَنْ طَلَبَ الْعِلْمَ لِيَمَارِي بِهِ السُّفَهَاءَ وَيُقَابِرُ بِهِ الْعُلَمَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وَجُوهَ النَّاسِ إِلَيْهِ فَلْيَتَبَوَّأْهُ مَقْعَدَهُ مِنَ النَّارِ وَفِي رِوَايَةِ أَدْخَلَ النَّارَ.

ஓதாதவர்களை சந்தேகத்தில் ஆழ்த்துவதற்காகவும், அறிஞர்களிடம் சொற்போர் நிகழ்த்துவதற்காகவும் அல்லது பொதுமக்களைத் தன்பக்கம் திருப்புவதற்காகவும் எவர் கல்வியைக் கற்கிறாரோ, அவர் நரகில் தனக்குரிய இருப்பிடத்திற்கு ஒதுங்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு ரிவாயத்தில் அவரை அல்லாஹ் நரகில் புகுத்துவான் என்று கூறப்பட்டிருக்கிறது.

அறிவிப்பாளர்கள்: அனஸ், ஹுதைபா, கஃபுப்து மாலிக்(ரலி)

عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: يَا حَمَلَةَ الْعِلْمِ اِعْمَلُوا بِهِ فَإِنَّمَا الْعَالِمُ مَنْ عَمِلَ بِمَا عِلْمٌ وَوَأَقَّ عِلْمُهُ عَمَلُهُ وَسَيَكُونُ أَقْوَامٌ يَحْمِلُونَ الْعِلْمَ لَا يُجَاوِزُ تَرَافِيهِمْ يُخَالِفُ عَمَلُهُمْ عِلْمَهُمْ وَتُخَالِفُ سَرِيرَتُهُمْ عَلَانِيَتُهُمْ يَجْلِسُونَ مَعَ الْخَلْقِ يُبَاهِي بَعْضُهُمْ بَعْضًا حَتَّى أَنَّهُ الرَّجُلَ لَيَغْضِبَ عَلَى جَلِيسِهِ أَنْ يَجْلِسَ إِلَى غَيْرِهِ وَيَدْعُهُ أَوْلَائِكَ لَا تَصْعَدُ فِي مَجَالِسِهِمْ تِلْكَ إِلَى اللَّهِ. رواه الدارمي.

கடா டகரஹ் நூயி.

கல்வியைச் சமப்பவர்களே! அதன்படி செயலாற்றுங்கள். கற்றோர் என்பவர் கற்றபடி காரியமாற்றுபவரும், கல்விக்கு இணக்கமான செயலில் இருப்பவரும் தான். இனி ஒரு காலத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவர். கல்வியை அவர்கள் சமப்பர். அவர்களுடைய தொண்டைகளை அது கடக்காது. அவர்களுடைய கல்விக்கு அவர்களின் செயல் மாறுபட்டிருக்கும். அவர்களுடைய அந்தரங்கம் வெளிர்ங்கத்திற்கு மாறாக இருக்கும். பொது மக்களுடன் அமர்வார்கள். ஒருவருக்கொருவர் பெருமையடித்துக்கொள்வார்கள். தன்னுடன் அமர்ந்திருப்பவர் தன்னை விடுத்து பிறருடன் அமர்வதைக் குறித்துக் கோபித்துக் கொள்வார். அவர்களுடைய இந்த சபைகள் அல்லாஹ்விடம் அங்கீ

கரிக்கப்படாது என்று அலீ(ரலி) கூறியிருப்பதாக அல் இமாம் தாரமீ(ரஹ்) அறிவித்துள்ளார் என்று அல்இமாம் நவவீ(ரஹ்) எழுதியுள்ளார்கள்.

عن عائشة رضي الله تعالى عنها أنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: قِرَاءَةُ الْقُرْآنِ فِي الصَّلَاةِ أَفْضَلُ مِنْ قِرَاءَةِ الْقُرْآنِ فِي غَيْرِ الصَّلَاةِ. وَقِرَاءَةُ الْقُرْآنِ فِي غَيْرِ الصَّلَاةِ أَفْضَلُ مِنَ التَّكْبِيرِ وَالتَّسْبِيحِ. وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ أَفْضَلُ مِنَ الصَّدَقَةِ. وَالصَّدَقَةُ أَفْضَلُ مِنَ الصَّيَامِ وَالصَّيَامُ جَنَّةٌ مِنَ النَّارِ. رواه الطبراني والدارقطني كذا في الجامع الصغير.

(தொழுகைக்கு வெளியில்) திருக்குர்ஆன் ஒதுவதை விட தொழுகையில் அதனை ஒதுவது சிறந்தது. தக்பீர் தஸ்பீஹ் ஒதுவதை விட தொழுகைக்கு வெளியில் திருக்குர்ஆனை ஒதுவது சிறந்தது. ஸதக்கா (நபிலான தர்மம்) கொடுப்பதை விட தக்பீர் தஸ்பீஹ் ஒதுவது சிறந்தது. நோன்பு நோற்பதை விட ஸதக்கா கொடுப்பது சிறந்தது. நோன்பு நரகை விட்டுக் காக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்கள்: அத்தப்றானீ, அத்தாருகுத்னீ

இக்காலத்தில் குழந்தைகளை மத்ரஸாவிற்கு அனுப்பி மார்க்கக்கல்வி பயிலச் செய்வதைவிட

லௌஹீகக் கல்வியைக் கற்கச் செய்வதையே முதன் மையான காரியமாக பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றனர் - மார்க்கக்கல்வியை இரண்டாந்தரமான கல்வி என்று கருதுவதாகவே அவர்களின் செயல்களிலிருந்து தெரிகிறது. இக்கருத்தும் செயலும் இறைவனுக்கு பிடித்தமில்லாதவைகள். ஆதலால், மார்க்கக் கல்விக்கும் கௌரவம் அளித்து இருவகைக் கல்விகளையும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதே ஏற்ற முடையது என்பதை முஸ்லிம்கள் உணருவார்களாக.

நம் எதிர்காலச் சந்ததியினருக்கு இருவகைக் கல்வியையும் பயிற்றுவித்து இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றிபெறச் செய்து சன்மார்க்கத்தில் உயர்வு பெற எல்லாம் வல்ல அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அருள் புரிவானாக - ஆமீன்.

وصلى الله تعالى وسلم على خير خلقه سيدنا محمد وآله وصحبه

أجمعين والحمد لله رب العالمين.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَتَوَكَّلْنَا بِهِ وَتَوَكَّلْ عَلَيْهِ
وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا
مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا
شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ

வறுமை அகன்றிட

“ஹதீஸ்:- சூரத்துல் வாகிஆவை ஒவ்வொரு இரவிலும் ஓதுபவர் ஒரு போதும் வறுமையில் வாடமாட்டார்” என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஹளரத் இப்னு மஸ்வூத் (ரலி).

பகைவர் கூட பொய்யாக இருக்குமோ என்று சந்தேகிக்கப் படாத மகா உண்மையாளருடைய சொல் மேற்கண்ட ஹதீஸ். ஆகவே, வறுமையால் வாடித் தவிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், இந்த ஹதீஸை பூரணமாக நம்பி, ஒவ்வொரு இரவிலும் ஓதும் பட்சத்தில் இன்ஷா அல்லாஹுதஆலா சில மாதங்களில் அவருடைய தரித்திர நிலை மாறி, செல்வந்தராகி விடுவார்.

ஓதும் முறை: இஷா தொழுகைக்குப் பிறகு ஒரு முறை அல்லது மூன்று முறை இந்த பரக்கத்தான சூரத்தை ஓதவேண்டும். ஆனால், தினசரி தவறாமல் தொடர்ந்து ஓத வேண்டும்.

இந்த முபாரக்கான சூரத்தை ஒதுவதற்கு சுலபமான வழியை சில ஒலிமார்கள் கூறியுள்ளார்கள். நபிமார்களின் கல்வி அறிவுகளுக்கு மெய்யான வாரிசுகள் ஒலிமார்கள்தாம். ஆதலின், அவர்களுடைய சொற்களைப் புறக்கணித்து விட இயலாது. ஒவ்வொரு அஸர் தொழுகைக்கும் பிறகு தினந்தோறும் இந்த சூரத்தை ஒரே இருப்பில் இருந்து பதினான்கு தடவை ஓத வேண்டும். இன்ஷா அல்லாஹ் அதிவிரைவில் வறுமை அகன்றிடும்.

இந்த முறை மிகவும் பிரயோஜனமானது, கை கண்டது, தொழுகை நோன்புகளில் பேணுதல் உள்ளவர்கள்தான் இந்த விதமாக ஓத இயலும். அவர்களுக்கு உடல் நலமும் துணிவும் இருக்க வேண்டும்.

இந்த சூரத்தை விர்தாக ஒதுபவர்கள் அடியிற் கண்ட காரியங்களையும் பேணிக் கொள்வது அவசியம்.

1. உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும்.
2. ஒளவுடன் ஓத வேண்டும்.
3. இடையில் விட்டுப் போகாமல் தினசரி குறிப்பிட்ட நேரம் தவறாமல் ஓத வேண்டும்.
4. வறுமையகன்று செல்வந்தரான பிறகும் இந்த விர்தை விடாமல் ஓதவேண்டும்.
5. தன்னுடைய வருவாய்க்குத் தக்கவாறு ஏழை எளியவருக்கு தானதர்மங்கள் செய்ய வேண்டும்.

தனக்கு கிடைத்த செல்வம் நிரந்தரமாக இருப்பதற்கான சரியான யுக்தி இதுதான். இவ்வாறு செய்து பலர் வெற்றியடைந்திருக்கிறார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
 إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۝ لَيْسَ لَوْفَعَتِهَا كَاذِبَةٌ ۝
 خَافِضَةٌ رَّافِعَةٌ ۝ إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًا ۝
 وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۝ فَكَانَتْ هَبَاءً مُنْبَثًا ۝
 وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً ۝ فَأَصْحَبُ الِيمْنَةِ ۝
 مَا أَصْحَبُ الِيمْنَةِ ۝ وَأَصْحَبُ الْمَشْأَةِ ۝
 مَا أَصْحَبُ الْمَشْأَةِ ۝ وَالشَّيْقُونَ الشَّيْقُونَ ۝
 أُولَئِكَ الْمُقَرَّبُونَ ۝ فِي جَدَّتِ النُّعِيمِ ۝ ثَلَاثَةٌ
 مِنَ الْأُولَى ۝ وَقَلِيلٌ مِنَ الْآخِرِينَ ۝ عَلَى
 سُرِّ مَوْضُونَةٍ ۝ مُتَّكِبِينَ عَلَيْهَا مُتَّقِلِينَ ۝
 يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ ۝ بِأَكْوَابٍ
 وَأَبَارِيقَ ۝ وَكَأْسٍ مِنْ مَعِينٍ ۝ لَا يُصَدَّعُونَ

يَحْمُومٍ ۝ لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ ۝ إِنَّهُمْ كَانُوا
 قَبْلَ ذَلِكَ مُتْرَفِينَ ۝ وَكَانُوا يُصِرُّونَ
 عَلَى الْحِدْثِ الْعَظِيمِ ۝ وَكَانُوا يَقُولُونَ ؕ أَيُّدَا
 مِنَّا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا عَرَانَا لِمَبْعُوثُونَ ۝
 أَوْ آبَاؤُنَا الْأَوَّلُونَ ۝ قُلْ إِنْ الْأَوَّلِينَ وَ
 الْآخِرِينَ ۝ لَجَمُوعُونَ ؕ إِلَىٰ مِيقَاتِ يَوْمِ
 مَعْلُومٍ ۝ ثُمَّ إِنَّكُمْ أَيْهَا الضَّالُّونَ الْمُكْذِبُونَ ۝
 لَأَكَلُونَ مِنْ شَجَرٍ مِنْ زُقُومٍ ۝ فَبَالِكُونَ
 مِنْهَا الْبُطُونَ ۝ فَشَرِبُونَ عَلَيْهِ مِنْ
 الْحَمِيمِ ۝ فَشَرِبُونَ شُرْبَ الْهَيْمِ ۝ هَذَا
 نَزَّلْنَاهُمْ يَوْمَ الدِّينِ ۝ نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا
 تُصَدِّقُونَ ۝ أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ ۝ ؕ أَنْتُمْ
 تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ ۝ نَحْنُ قَدَرْنَا

عَنْهَا وَلَا يُنْزِفُونَ ۝ وَفَاكِهَةٍ مِمَّا يَتَخَيَّرُونَ ۝
 وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ ۝ وَحَوْرٍ عَيْنٍ ۝
 كَأَمْثَالِ اللَّؤْلُوءِ الْمَكْنُونِ ۝ جَزَاءً لِمَا كَانُوا
 يَعْمَلُونَ ۝ لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْتِيًا ۝
 إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا ۝ وَأَصْحَابُ الْيَمِينِ ؕ مَا
 أَصْحَابُ الْيَمِينِ ۝ فِي سِدْرٍ مَخْضُودٍ ۝ وَطَلْحٍ
 مَّنضُودٍ ۝ وَظِلِّ مَمْدُودٍ ۝ وَمَاءٍ مَّسْكُوبٍ ۝
 وَفَاكِهَةٍ كَثِيرَةٍ ۝ لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ۝
 وَفَرُشٍ مَّرْفُوعَةٍ ۝ إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً ۝
 فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا ۝ عُرْبًا أُرَابًا ۝ لِأَصْحَابِ
 الْيَمِينِ ۝ ثَلَاثَةٌ مِّنَ الْأَوَّلِينَ ۝ وَثَلَاثَةٌ مِّنَ
 الْآخِرِينَ ۝ وَأَصْحَابُ الشِّمَالِ ؕ مَا أَصْحَابُ
 الشِّمَالِ ۝ فِي سَمُومٍ وَحَمِيمٍ ۝ وَظِلِّ مِّنَ

وَإِنَّهُ لَقَسَمٌ لِّوَتَّعَلَمُونَ عَظِيمٌ ﴿٦١﴾ إِنَّهُ لَقُرْآنٌ
 كَرِيمٌ ﴿٦٢﴾ فِي كِتَابٍ مَّكْنُونٍ ﴿٦٣﴾ لَا يَمَسُّهُ إِلَّا
 الْمُطَهَّرُونَ ﴿٦٤﴾ تَنْزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ ﴿٦٥﴾
 أَفِي هَذَا الْحَدِيثِ أَنْتُمْ مُذْهِبُونَ ﴿٦٦﴾ وَتَجْعَلُونَ
 رِزْقَكُمْ أَنْتُمْ تُكْذِبُونَ ﴿٦٧﴾ فَلَوْلَا إِذَا بَلَغَتِ
 الْحُلُقُومَ ﴿٦٨﴾ وَأَنْتُمْ حِينِيذٍ تَنْظُرُونَ ﴿٦٩﴾ وَنَحْنُ
 أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ ﴿٧٠﴾ فَلَوْلَا
 إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ ﴿٧١﴾ تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ
 صَادِقِينَ ﴿٧٢﴾ فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقْرَبِينَ ﴿٧٣﴾
 فَرُوحٌ وَرِيحَانٌ ﴿٧٤﴾ وَجَدتُّ نَعِيمٍ ﴿٧٥﴾ وَأَمَّا إِنْ
 كَانَ مِنَ أَصْحَابِ الْيَمِينِ ﴿٧٦﴾ فَسَلَامٌ لَّكَ مِنْ
 أَصْحَابِ الْيَمِينِ ﴿٧٧﴾ وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكْذِبِينَ
 الضَّالِّينَ ﴿٧٨﴾ فَنُزُلٌ مِّنْ حَيْمٍ ﴿٧٩﴾ وَتَصْلِيَةٌ

بَيْنَكُمْ الْمَوْتِ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ﴿٨٠﴾ عَلَى أَنْ
 نُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئْكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ ﴿٨١﴾
 وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ﴿٨٢﴾
 أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ ﴿٨٣﴾ أَنْتُمْ تَزْرَعُونَ ﴿٨٤﴾ أَمْ
 نَحْنُ الزَّارِعُونَ ﴿٨٥﴾ لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا
 فَظَلَمْتُمْ تَفَكَّهُونَ ﴿٨٦﴾ إِنَّا لَمُغْرَمُونَ ﴿٨٧﴾ بَلْ نَحْنُ
 مَحْرُومُونَ ﴿٨٨﴾ أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ ﴿٨٩﴾
 ءَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ ﴿٩٠﴾
 لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ﴿٩١﴾
 أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ ﴿٩٢﴾ ءَأَنْتُمْ أَنْشَأْتُمْ
 شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ ﴿٩٣﴾ نَحْنُ جَعَلْنَاهَا
 تَذَكُّرًا ﴿٩٤﴾ وَمَتَاعًا لِلْمُقْوِينَ ﴿٩٥﴾ فَسَبِّحْ بِاسْمِ
 رَبِّكَ الْعَظِيمِ ﴿٩٦﴾ فَلَا أُقْسِمُ بِمَوْجِ النَّجُومِ ﴿٩٧﴾

بِحَيْرٍ ۞ إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ ۞ فَسَبِّحْ
بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ ۞

சூரா வாகிஆ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இதா வகஅதில் வாகிஆ - லைஸ விவக்கஅதிஹா
காதிபா - காஃபிளதுன் ராபிஆ - இதா ருஜ்ஜதில் அர்ளு ரஜ்ஜன்
- வபுஸ்ஸதில் ஜிபாலு பஸ்ஸா - ஃபகானத் ஹபாஅதம்
முன்ம்பத்தா - வகுன்தும் அஸ்வாஜன் தலா - ஃப அஸ்ஹாபுல்
மைமனதி மா அஸ்ஹாபுல் மைமனா - வ அஸ்ஹாபுல்
மஷ்அமதி மா அஸ்ஹாபுல் மஸ்அமா - வஸ்ஸாபிஃகூன்ஸ்
ஸாபிஃகூன் - உலாகிகல் முகர்ரபூன் - ஃபீ ஜன்னாதின் நஃம் -
துல்லதும் மினல் அவ்வலீன் - வகலீலும் மினல் ஆகீரீன் - அலா
சுருரிம் மவ்ளுனதிம் - முத்தகியீன் அலைஹா முதகாபிலீன் -
யதூஃபு அலைஹரிம் வில்தானும் முகல்லதூன் - பி அக்வாபிவ்
வஅபாரிக வகஃசிம் மிம்மஃன் - லாயுஸத்தஊன் அன்ஹா வலா
யுன்சிஃபூன் - வஃபாகிஹதிம் மிம்மா யதஹய்யருன் வலஹ்மி
தைரிம் மிம்மா யஷ்தஹ்ன் - வஹ்ருன் ஈனூன் - கஅம் தாலில்
லுஃலுஇல் மக்னூன் - ஜஸாஅம் பிமா காணு யஃமலூன் - லா
யஸ்மஊன் ஃபீஹா லஹ்வவ் வலா தஃதீமா - இல்லா கீலன்
ஸலாமன் ஸலாமா - வஅஸ்ஹாபுல் யமீனி - மா அஸ்ஹாபுல்
யமீன் - ஃபீ சித்ரிம் மஹ்லூத் - வதல்ஹரிம் மன்லூத் - வளில்லிம்
மம்தூத் - வமாயிம் மஸ்ஃபு - வஃபாகிஹதின் கதீரா - லா

மக்தூஅதிவ் வலா மம்னூஆ - வஃபுருஷிம் மர்ஃபூஆ -
இன்னா அன்ஷஃனாஹுன்ன இன்ஷாஅன் ஃபஜஅல்
ஜாஹுன்ன அப்காரா - உருபன் அத்ராபா - லி
அஸ்ஹாபில் யமீன் - துல்லதும் மினல் அவ்வலீன் -
வதுல்லதும் மினல் ஆகீரீன் - வஅஸ்ஹாபுஷ் ஷிமாலி மா
அஸ்ஹா புஷ் ஷிமால் - ஃபீ சமூமிவ் வஹ்மீமிம் -
வளில்லிம் மிய் யஹ்மூல் லா - பாரிதிவ் வலாகீம் -
இன்னஹும் காணூ கப்ல தாலிக முத்ரஃபீன் - வகானு
யுசிர்ருன் அலல் ஹின்தில் அழீம் - வகானு யஃலூன்
அஇதா மித்னா வகுன்னா துராபவ் வஇளாமன் அஇன்னா
மைமஊதூன் - அவ் ஆபாஉனல் அவ்வலூன் - குல்
இன்னல் அவ்வலீன் வல் ஆகீரீன் - மைஜ்மூஊன் இலா
மீகாதி யவ்மிம் மஃலூம் - தும்ம இன்னகும் அய்யஹுள்
ளால்லூன் முகத்திபூன் - ல ஆகீலூன் மின் ஷஜரிம்
மின்ஜக்ஃகூம் ஃபமாலிஊன் மின்ஹல் புதூன் - பஷாரிபூன்
ஷர்பல் ஹீம் - ஹாதா நுஸுலுஹும் யவ் மத்தீன் - நஹ்னு
கலக்னாகும் ஃபலவ்லா துஸத்திஃகூன் - அஃபர அய்தும்
மாதும்னூன் - அஅன்தும் தக்லூஃகூன்ஹு அம் நஹ்னுல்
காலிஃகூன் - நஹ்னு கத்தர்னா பைனகுமூல் மவ்த வமா
நஹ்னு பிமஸ்பூகீன் - அலா அன் நுபத்தில அம்தாலகும்
வனுன்ஷி அகும் பீ மா லா தஃலமூன் - வலகத் அலிம்துமுன்
னஷ்அதல் ஊலா ஃபலவ்லா ததக்ஃகூன் - அஃபரஅய்தும்
மா தஹ்ருதூன் - அஅன்தும் தஜ்ரஊன்ஹு அம்நஹ்னுஸ்
ஜாரிஊன் - லவ் நஷாஉ லஜஅல்னாஹு ஹுதாமன்
ஃபளல்த்தும் தஃபக்ஃ ஹ்ன் - இன்னா லமுகர்மூன் - பல்
நஹ்னு மஹ்ருமூன் - அஃபர அய்துமூல் மா அல்லதீ

தஷ்ரபூன் - அஅன்தும் அன்ஜல்துமுஹு மினல் முஜ்னி அம் நஹ்னுல் முன்ஜிலூன் - லவ் நஷாவு ஜஅல்நாஹு உஜாஜன் ஃபலவ்லா தஷ்குரூன் - அ - பர அய்துமுன்னாரல்லதீ தூரூன் - அஅன்தும் அன்ஷஃதும் ஷஜரதஹா அம்நஹ்னு முன்ஷிஹன் - நஹ்னு ஜஅல்நாஹா தத்கிரதவ் வமதாஅல் வில் முக்வீன் - ஃபஸப்பிஹ் மிஸ்மி ரப்பிகல் அளீம் ஃபலா உக்ஸிமு பிமவாகி இன்னுஜம் - வஇன்னஹு ல கஸமுல் லவ் தஃலமுன அழீம் - வஇன்னஹு லகுர் ஆனுன் கரீம் - ஃபீகிதாபிம் மக்னூன் - லாயமஸ்ஸஹு இல்லல் முதஹ்ஹூரூன் - தன்ஜீலும் மிர்ப்பில் ஆலமீன் - அஃபபிஹாதல் ஹதீதி அன்தும் முத்ஹினூன் - வதஜ்அலூன் ரிஸ்ககும் அன்னகும் துகத்தீபூன் - ஃபலவ் லா இதா பலகதில் ஹல்ஃஃம் - வஅன்தும் ஹீனயிதின் தன்னூரூன் - வநஹ்னு அக்ரபு இலைஹி மின்கும் வலாகின் லாதுப்ஸிரூன் ஃபலவ்லா இன்குன்தும் கைர மதீனீன் - தர்ஜிஹனஹா இன்குன்தும் சாதிகீன் - ஃப அம்மா இன்கான மினல் முகர்ரபீன் - ஃபரவ்ஹுவ் வரைஹானூன் வஜன்னது நஈம் - வஅம்மா இன்கான மின் அஸ்ஹாபில் யமீன் - ஃபஸலாமுல்லக மின் அஸ்ஹாபில் யமீன் - வஅம்மா இன்கான மினல் முகத்தீபீனல் ளால்லீன் - ஃபநுஸுலும் மின் ஹமீம் வதஸ்லியது ஜஹீம் - இன்ன ஹாதா லஹுவ ஹக்குல் யகீன் - ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்.

மிகப்பயனுள்ள விர்து

பொதுவாக ஐங்காலத் தொழுகைகளுக்குப் பிறகு, முக்கியமாக ஃபர்லுக்கும், சுன்னத்துக்கும் இடையில் பத்துப், பத்து தடவை ஒதி வந்தால் சில மாதங்களில் செல்வந்தராகவும் சீமானாகவும் ஆகிவிடுவார் என்று மஷாயிகுகள் தங்கள் நூல்களில் எழுதியிருக்கிறார்கள். ஏராளமானவர்கள் இந்த விர்தை ஒதி பயன் அடைந்திருக்கிறார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
 إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
 لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنْزِيلُ الْكِتَابِ وَالرُّوحُ
 فِيهَا يَأْتِيَنَّ مِنْ رَبِّكَ سَلَامٌ شَهِي حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

சூரத்துல் கத்ர்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இன்னா அன்ஸல்நாஹு ஃபீலைலத்தில் கத்ர் - வமா அத்ராக மா லைலத்துல் கத்ர் - லைலத்துல் கத்ரி கைரும் மின் அல்ஃபி ஷஹர் - தனஜ்ஜலுல் மலாகிகது வர்ஹு ஃபீஹா பிஇத்னி ரப்பிஹிம் மின் குல்லி அம்ர் - ஸலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜர்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளை

நான்கு காரியங்களை எவர் கடைப்பிடிக்கிறாரோ அவரும். அவருடைய குழந்தைகளும் ஒரு போதும் தரித்திரராக மாட்டார்கள் என்று ஹதீஸ் ஷரீபில் வந்திருக்கிறது.

1. ஸுப்ஹு ஸாதிக்குக்கு முன்னர் துயிலெழு வேண்டும்.
2. தொழுகை நேரம் வருவதற்கு முன்னதாகவே ஒளூச் செய்து தொழுகைக்கு தயாராகி விட வேண்டும்.
3. பாங்கு சொல்வதற்கு முன்னதாக மஸ்ஜிதினுள் நுழைந்து விட வேண்டும்.
4. இஷாவின் ஃபர்லு வித்ருத் தொழுகைகளுக்குப் பிறகு எவருடனும் உணர் வம்புகள் பேசாதிருத்தல் வேண்டும்.

கடன் தீருவதற்காக

கடன்பட்டு, கடன் பளுவால் நிலைகுலைந்தவர், சுலபமான இந்த வஜீபாவை, ஒவ்வொரு ஃபர்லுத் தொழுகைக்குப் பிறகு ஓதி வந்தால், இன்ஷா அல்லாஹ் சில மாதங்களுக்குள் அவருடைய செல்வ நிலை உயர்ந்து விடும். தனக்கேற்பட்டுள்ள கடனை அதிவிரைவில் தீர்த்து விடும் நிலையை இன்ஷா அல்லாஹ் அடைந்து விடுவார்.

ஹதீஸ்:- இந்த துஆவை ஒவ்வொரு ஃபர்லு தொழுகைக்குப் பிறகு எவர் ஓதுகிறாரோ, அவருடைய வயதை அல்லாஹ் துஆலா நீடிக்கச் செய்வான் என்று ஹதீஸ் ஷரீபில்

எழுதப்பட்டிருக்கிறது. இது கை கண்ட வஜீபா என்று மார்க்கப் பெரியார்கள் கூறியிருக்கிறார்கள். பலமுறை அமல் செய்யப்பட்ட விர்து.

سُبْحَانَ مَنْ لَا يَعْلَمُ قَدْرَهُ غَيْرُهُ وَلَا يُبْلَغُ الْوَا صِفُونَ صِفَتَهُ

சுபஹான மன்லா எஃலமு கத்ரஹு கைரஹு வலா எப்லுஹுல் வாஷிஃபுன ஷிபதஹு

தன்னுடைய மகிமையை பிறர் முற்றிலும் உணராதவனும், புகழ்வோர் முழுப் புகழையும் புகழ்ந்து பூர்த்தி செய்ய முடியாதவனுமான அல்லாஹ் தஆலா தூயவன்

தீருமறை ஆயத்தின் எண்ணற்ற பயன்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَّوَكَّلْ
عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ
جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

வமன் எத்தகில்லாஹ் எஜ்அல்லஹு மக்ரஜா - வளர் ஜுஹு மின் ஹைது லா எஹ்தஸிப் - வமன் எத்தவக்கல்

அல்லாஹி ஃபஹுவ ஹஸ்பஹு இன்னல்லாஹு பாலிகு அம்ரிஹி கத் ஜஅல்லாஹு லிகுல்லி லைஹி இன் கத்ரா.

ஒவ்வொரு ஃபர்லான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்ஸீயை (யும் அதற்கடுத்த இரண்டு ஆயத்துகளையும்) ஹாலிதூன் வரையில் ஒரு முறையும், கூரத்துல் இக்லாஸையும்,

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

اللَّهُ لَا إِلَهَ إِلَّا

هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَّةٌ وَلَا نَوْمٌ

لَهُ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي

يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ

أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ

عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ

وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ

الْعَظِيمُ ﴿١﴾ لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ

مِنَ الْغَيِّ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ

فَقَدْ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انْفِصَامَ لَهَا

وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢﴾ اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا

يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا

أُولَئِكَمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ
إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا
خَالِدُونَ ﴿٣﴾

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அல்லாஹு லாஇலாஹ இல்லாஹுவ அல் ஹய்யுல் கய்யும் லா த ஃகுதுஹு ஸினதுன் (வ்) வலா நவ்ம் லஹு மாஃபிஸ் ஸமாவாத்தி வமா ஃபில் அர்ளி மன் தல்லதீ யஷஃபஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மா பைன அய்தீஹிம் வமா கல்ஃபஹும் வலா யஹீத்தான பிஹைஹி மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யஹுஸ் ஸமாவத்தி வல் அர்ள வலா யஹ்தஹு ஹிஃப்ரஹுமா வஹுவல் அலிய்யுல் அளீம் லா இக்ராஹ ஃபித்தீன் கத் தபய்யனர் ருஷ்து மினல் கய்யி ஃபமன் யக்ஃபர் பித்தாகுத்தி வயுஃமிம் பில்லாஹி ஃபகதிஸ்தம்ஸக பில் உர்வத்தில் உஸ்கா லன்ஃபிஸாம லஹா வல்லாஹு ஸமீஉன் அலீம் அல்லாஹு வலிய்யுல்லதீன ஆமனூ யுகரிஜஹும் மினள் ளுலுமாத்தி இலன்னூரி வல்லதீன கஃபநு அவ்லியா உஹுமுத் தாகுத்து யுகரிஜ்னஹும் மின ன்னூரி இலள்ளுலுமாத்தி உலாயிக்க அஸ்ஹாபுன்னாரி ஹும்ஃபீஹா காலிதூன்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝ اللَّهُ الصَّمَدُ ۝ لَمْ يَلِدْ ۝ وَلَمْ
 يُولَدْ ۝ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ۝

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

குல் ஹுவல்லாஹு அஹத் அல்லாஹுஸ் ஸமத் லம் யலித் வலம் யுலத் வலம் யகுல்லஹு குஃபுவன் அஹத்.

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ ۖ
 وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ
 آلِ إِبْرَاهِيمَ ۖ وَبَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ
 كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ
 إِبْرَاهِيمَ ۖ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ ۖ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம் வஅலா ஆலி இப்ராஹீம் வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம் வஅலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதும் மஜீத்.

ஸலவாத்நையும் மேற்கண்ட ஆயத்தையும் மூன்று முறை ஓதி, வான் பக்கம் எவர் ஊதுகிறாரோ அவருடைய ஆன்மாவை மலக்குல் மவ்த்து மாறாக இல்லாமல் நேர்முகமாக அல்லாஹ் கைப்பற்றுவான். அவர் இறந்தவுடன் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார். இவ்வுலகில் செல்வம் பெருகும். கப்ரில் அவருக்கு சுகம் கிடைக்கும் என்று மெளலானா ஹளரத் கலீமுல்லாஹ் ஜஹான் ஆபாதீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய விலை மதிப்பற்ற முரக்கஉ கலீமீ என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

சிறப்பான இந்த ஆயத்தை கடைப்பிடித்தொழுபவர் இரண்டு உலகிலும் தேவைப்பட்டவராக ஒரு போதும் ஆகமாட்டார் என்று ஷெய்கு பாபா பரீதுத் தீன் ஷக்கர் கன்ஜ் ரஹ் அவர்கள் தங்களுடைய ஷம்சல் அஃமால் என்ற நூலில் எழுதியிருக்கிறார்கள்.

இந்த அமல் வறுமையை அகற்ற மிகவும் பிரயோஜனமானது. தன்னுடைய தொழில்கள் வளர்ச்சியடைய வேண்டும் என விரும்புபவர் இந்த முபாரக்கான ஆயத்தை தினந்தோறும் எழுபத்தைந்து முறை நிரந்தரமாக ஓதி வரவேண்டும் என்று ஷாஹ்வஜீஹுத்தீன் ஷத்தாரி ரஹ் அவர்களின் மல்புஜாத்தில் எழுதப்பட்டிருப்பதாக ஹளரத் ஷம்சுத்தீன் புகாரீ ரஹ் எழுதியுள்ளார்கள்.

சுலபமான வஜீபா

ஜம்ஆ தொழுகைக்குப் பின்னர் எவர்

اللَّهُمَّ يَا غَنِيُّ يَا حَبِيدُ

அல்லாஹும்ம யா ஹனிய்யு யா ஹமீத்.

என்று நூறு தடவை ஒதிவிட்டு, பின்னர் தினசரி இவற்றை நூறு தடவை ஒதுகிறாரோ அவர் ஒரு போதும் பிறரிடத்தில் தேவைப்படமாட்டார் என்று ஹளரத் ஷாஹ் கலீமுல்லாஹ் ஜஹான் ஆபாதி (ரஹ்) அவர்கள் தங்களுடைய முரக்கஉகலிம் என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

மற்றொரு சுலபமான வஜீபா

ஜம்ஆவின் தினத்தில் எவர்

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ
وَاعْنِنِي بِفَضْلِكَ عَنِ سِوَاكَ

அல்லாஹும்ம இக்ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக வக்னினீ பிஃபழ்லிக அம்மன் ஸிவாக

என்று எழுபது முறை ஒதுபவருக்கு அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா இரண்டு ஜம்ஆ கழிவதற்கு முன்னர் அவருடைய தேவையை நிறைவேற்றி விடுவான் என்று ஹதீஸ் ஷரீபில் வந்திருப்பதாக தஃப்ஸீர் ஜாஹிதீயில் எழுதப்பட்டிருக்கிறது.

மேலே எழுதப்பட்டுள்ளவற்றை ஒவ்வொரு ஜம்ஆ தொழுகைக்குப் பின்னர் 570 ஜநூற்று எழுபது தடவை ஒத வேண்டும்.

முதலில் 100 தடவையும், துஆவிற்கு பின்னர் 100 தடவையும் ஸலவாத்து ஒத வேண்டும். இந்த வஜீபா

வறுமையையும் தரித்திரத்தையும் தகர்ப்பதில் மிகவும் பிரயோஜனமானது என்பதாக தவ்லத்பே ஜவால் என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறது.

ஹளரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களிடம் ஒரு அடிமை வந்து, தன்னை, தனது எஜமான் குறிப்பிட்ட பணத்தை கொடுத்தால் விடுதலை செய்வதாகவும், அந்த உரிமைச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிற பணத்தைக் கட்ட தம்மால் இயலவில்லை என்றும் கூறி, தனக்கு உதவி புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அல்லாஹு தஆலாவின் “அடியானே! எனக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தவற்றை உனக்கு நான் கற்றுக் கொடுக்கிறேன். உனக்கு உஹது மலையளவு கடன் இருந்தபோதிலும் அதனை அல்லாஹ் நிறைவேற்றி விடுவான்” என்று கூறினார்கள். அந்த வாக்கியங்களை எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று, உரிமைச் சீட்டுப் பெற்ற அவ்வடிமை கூறினான். அப்பொழுது ஹளரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் மேற்கண்ட துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.

நல்ல நிய்யத்து, நன்மனம், நன்னம்பிக்கை ஆகியவற்றைப் பொறுத்துத்தான் இந்த துஆ பலன் தரும். செல்வம் வந்த பின்னர் அல்லாஹு தஆலாவின் கட்டளைக்கு மாறு செய்தல், ஆடம்பர வாழ்க்கையை நடத்துதல் போன்ற நிய்யத்திருந்தால் இந்த வஜீபா கொஞ்சங்கூட பலன் தராது. அவருக்கு செல்வம் ஒருபோதும் கிடைக்காது என்று கண்ணியத்திற்குரிய மஷாயிகுகள் கூறியிருக்கிறார்கள்.

ஹளரத் பாபா ஃபரீதுத்தீன் ஷக்கர் அவர்களின் மகத்தான துஹஃபா

வறுமையில் உள்ளவர் ஸுப்ஹு தொழுகைக்குப் பின்னர் சூரத்துன்னஸ்ரை எழுபத்தைந்து தடவை ஓதிக் கொண்டிருந்தால், சீமானாகி விடுவார். ஐம்பது முறை நிரந்தரமாக ஓதி வந்தால் மறு உலக வாசல்கள் அவருக்குத் திறந்துவிடும். ஒலிமார்களின் பதவிகளை அவர் அடைவார் என்று சுல்தானுல் மஷாயிக் ஹளரத் ஷெய்கு ஃபரீதுத்தீன் ஷக்கர் கன்ஜ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய மல்பூஜாத்தில் கூறியுள்ளார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ۖ وَرَأَيْتَ النَّاسَ
يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ۖ فَسَبِّحْ بِحَمْدِ
رَبِّكَ وَاسْتَغْفِرْ لَهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا ۖ

சூரத்துன்னஸ்ர்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல்ஃபத்ஹ் வராய்தன்னாஸு எத்குலுஅன ஃபீதீனில்லாஹி அஃப்வாஜா ஃபஸப்பிஹ் பிஹ்ம்தி ரப்பிக வஸ்தஹ் ஃபிருஹு இன்னஹு கான தவ்வாபா.

ஆயத்துல் குர்ஸ் வஜீபா

தினசரி ஆயத்துல் குர்ஸீயை முன்னூற்றுப் பதிமூன்று (313) தடவை நிரந்தரமாக ஓதுபவருக்கு அவர் மகிழ்ச்சியடையும் வண்ணம் ஏராளமான பரக்கத்துகள் உண்டாகும் என்று ஷம்ஸுல் மஆரிஃப் என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த ஆயத்தை ஓதுபவர் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் ஒளுவுடன் கிப்லாவை முன்னோக்கிய வண்ணம் ஒரே இருப்பில் ஓத வேண்டும். இந்த வஜீபாவை ஓதி முடிக்க சற்று அதிக நேரமாகும். சற்று சிரமங்கூட. ஆதலின் நோயாளிகளும் பலஹீனர்களும் இதனை ஓதலாகாது. முன்னூற்றுப் பதிமூன்று என்பது பத்ருப் போரில் பகைவரை எதிர்த்துப் போரிட்ட ஸஹாபீகளின் எண்ணிக்கை. ஜாலூத் அரசனை ஹளரத் தாவுத் (அலை) அவர்கள் எதிர்த்துப் போரிட்டு வாகை சூடிய போது அதில் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் எண்ணிக்கையும் இதுதான். இந்த எண்ணிக்கைக்கு விசேஷ பரக்கத்துகள் இருக்கின்றன.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا
تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَوَاتِ
وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ
عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ
وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ

عَلِمَةَ الْإِبْرَاهِيمَ وَسِعَ كُرْسِيِّهِ
السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَا يُؤْدَةُ حِفْظَهَا
وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ஆயத்துல் குர்ஸீ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அல்லாஹு லாஇலாஹ இல்லாஹுவ அல்ஹய்யுல் கய்யூம் லா தஃகுதுஹு ஸினதுன் (வ்) வலா நவ்முன் வஹு மாஃபிஸ் ஸமாவாத்தீ வமா ஃபில் அர்ஸி மன்தல்லதீ யஷ்ஃபஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபைன அய்தீஹிம் வமா கல்ஃபஹும் வலா யஹீத்தான பிஷைஇம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅி வஸிஅி குர்ஸிய்யு ஹுஸ் ஸமாவத்தீ வல் அர்ஸி வலா யஹ்தஹு ஹிஃப்ரஹுமா வஹுவல் அலிய்யுல் அளீம்.

ஆறு வார்த்தைகளின் அரும் பெரும் பயன்கள்

ஒரு முறை ரகூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்பொழுது அங்கொருவர் தம்முடைய வறுமையையும் பசிப்பிணியையும் குறித்து முறையிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு

நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹு உதயமாகும் போது (அதாவது கிழக்கு வெளங்கும்போது)

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி
சுப்ஹானல்லாஹில் அழீம்.

என்று நூறு தடவை ஓதிக் கொள்வீராக. பின்னர் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றும். அன்றைய தினத்தில் உமக்கு தூர் அதிர்ஷ்டம் வருவதாக இருப்பினுங்கூட அது அகன்றுவிடும். உலகம் உமது கைவசமாகி விடும் என்று கூறினார்கள். இவ்விபரம் கீத்தாபு பவாஹி தீஸ்ஸிராஜிய்யா என்ற நூலில் எழுதப் பட்டிருக்கிறது.

இந்த விர்தை காலையில் முன்னூறு தடவையும் மாலையில் முன்னூறு தடவையும் ஓதுமாறு தர்க்கத்துகளுக்கு தலைமை வகிக்கிற சில பெரிய ஷெய்குமார்கள் தங்களுடைய முரீதுகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

அல்லாஹு தஆலாவின் மூன்று திருநாமங்கள்

செல்வம் பெருகுவதற்காக

يَا رِزْقُ يَا فَتْحُ يَا بَاسِطُ

யா ரஜ்ஜாக், யா ஃபத்தாஹ், யா பாஸித்

என்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு 869 தடவை தினசரி ஓத வேண்டும் என ஷம்சுல் அஃமால் என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு தர்வேஷின் காணிக்கை

குழந்தைகளுள்ளவர் வறுமைப் பிணிக்கு ஆளாகி, மிகவும் கஷ்ட நிலையை அடைந்து விட்டால்.

يا مؤمن يا مؤمن

என்ற இறை நாமத்தை நாற்பது நாட்கள் தொடர்ந்து இடையில் தவற விடாமல் 111 நூற்றுப் பதினோரு தடவை ஒளுவுடன் ஓதி வருவாராயின் இன்ஷா அல்லாஹ் இனிமேல் வறுமையாளனாக ஆகாத முறையில் செல்வத்தை மறைவான பொக்கிஷத்திலிருந்து இறைவன் தருவான் என்று கீத்தாபு பஹ்ரில் கராயிபில் எழுதப்பட்டிருக்கிறது.

யா அலீம் என்னும் வஜீபா

யா அலீம் இஸ்மை நிரந்தரமாக ஓதுபவருக்கு, அல்லாஹுத்தஆலாவின் செயலின் இரகசியம் போன்ற மறைவான ஞானங்கள் வெளியாகும். அருமையான கலை ஞானங்களும், நுட்பமான அறிவுகளும் வெளியாகும் என்று அல்இமாம் அஹ்மது பூனி (ரஹ்) அவர்கள் தங்களுடைய ஷம்ஸுல் மஆரிஃப் என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

இந்த முபாரக்கான இஸ்மை ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு நூற்று ஐம்பது தடவை ஓத வேண்டுமென மௌலானா யாஃகூப் சக்கீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

தரித்திரத்தை தவிர்க்க

விசேஷமான விர்து

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وَصَلِّ
عَلَى الْبُؤْمِنِينَ وَالْبُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக வரகூலிக வஸல்லி அலல் முஃமினீன வல் முஃமினாத்தி வல்முஸ்லிமீன வல் முஸ்லிமாத்தி.

தர்மம் செய்வதற்குக் கூட பணமில்லாதவாறு தரித்திரத்தில் இருப்பவர் ஸலவாத்தை அதிகமாக ஓத வேண்டும். அதனை ஓதுவது வறுமைக்கு ஜக்காத்துக் கொடுத்தது போல் என்று ஹதீஸ் ஷரீபில் கூறப்பட்டிருப்பதாக அனாஸிருல் பரக்கத் என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறது.

எவர் இந்த ஸலவாத்தை ஓதுகிறாரோ அவருடைய பொருளில் நாளுக்கு நாள் அபிவிருத்தி ஏற்படும் என்று தஃப்ஸீர் ரூஹுல் பயானில் இந்த ஸலவாத்தைக் குறித்து எழுதப் பட்டிருக்கிறது.

இந்த ஸலவாத்தை அதிகமாக ஓத வேண்டுமென அல்ஹிஸ்ஸூல் ஹஸீனிலும் எழுதப்பட்டிருக்கிறது.

தன்னுடைய வியாபாரத்தில் இலாபங் கிடைக்க வேண்டுமென விரும்புவவர் இந்த ஸலவாத்தை அதிகம் ஓதவேண்டுமென வட இந்தியாவிலுள்ள பிரபல ஒலியாகிய கலீமுல்லாஹ் ஜஹான் ஆபாதி குத்திஸ ஸிர்ருஹு தம்முடைய

முரக்கஉகலீமி என்ற நூலில் இந்த ஸலவாதத்தைக் குறித்து எழுதியுள்ளார்கள்.

சகல விதமான வறுமையையும் அகற்ற

வறுமையில் மிகவும் வாடுபவர்கள், அடியிற்கண்ட துஆவை, ஜம்ஆவிற்குப் பிறகு நூறு தடவை ஓத வேண்டும். பின்னர் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் நூறு தடவை தினசரி ஓத வேண்டும் என்று ஹளரத் பீர் மௌலானா கலீமுல்லாஹ் ஜஹான் ஆபாதீ (ரஹ்) தம்முடைய கஷ்கோலகலீமீ என்ற நூலில் எழுதியுள்ளார்கள். இந்த துஆவை ஓதுபவர் பிறரிடம் ஒரு போதும் தேவைப்படமாட்டார் என்று மேற்கண்ட ஹளரத் கலீமுல்லாஹ் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

اللهم يا غني يا مبدا يا معيد يا رحيم ياودود اللهم اكفني بحلالك

عن حرامك وبطاعتك عن معصيتك وبفضلك عن سواك

برحمتك يا ارحم الراحمين

அல்லாஹும்ம யா கனிய்யு யா முஃப்தீஉ யா முஈது யா ரஹீமு யா வதுது அல்லாஹும்ம இக்ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக வபிதாஅத்திக அன்மஃஷியதிக வபிஃபழ்லிக அம்மன் ஸிவாக் பிரஹ்மத்திக யா அர்ஹமர் ராஹிமீன்.

குர்ஆன் ஷரீஃபிலுள்ள முபாரக்கான ஆயத்துகள்

சுபஹு தொழுகைக்குப் பிறகு இந்த ஆயத்தகளை 121 நூற்று இருபத்து ஒன்று முறை ஓதுபவருக்கு அகம் புறம் ஆகிய இரு வகை சீமான் தனங்களும் உண்டாகும் என்று ஷம்சுல் அஃமால் என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறது.

قُلِ اللَّهُمَّ مَلِكُ الْمَلِكِ تَوْتِي الْمَلِكِ
 مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمَلِكِ مِمَّنْ تَشَاءُ وَتُعْزِزُ
 مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ
 عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

குலில்லாஹும்ம மாலிக்கல் முல்கி துஃதில் முல்க மன்தஷாஉ வதன்ஜிஉல் முல்க மிம்மன் தஷாஉ வதம்னஉல முல்க மிம்மன் தஷாஉ வதுஇஸ்ஸு மன்தஷாஉ வதுதில்லு மன் தஷாஉ பியதிக்கல் கைரு இன்னக்க அலா குல்லி ஷைஇன் கதீர்.

ஆரம்பத்திலும் கடைசியிலும் பத்துப் பத்து தடவை ஸலவாத்து ஓத வேண்டும்.